



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,190 — FRIDAY, DECEMBER 15, 1950

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
Land Sales by the Government Agents :—		Northern Province	—
Western Province	1329	Eastern Province	—
Central Province	1329	North-Western Province	—
Southern Province	—	North-Central Province	—
Northern Province	—	Province of Uva	—
Eastern Province	—	Province of Sabaragamuwa	—
North-Western Province	—	Land Acquisition Notices	1330
North-Central Province	—	Notices under the Land Development Ordinance	—
Province of Uva	—	Land Redemption Notices	1333
Province of Sabaragamuwa	—	Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	1335
		Lands under Peasant Proprietor Scheme	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors.

Land Sales by the Government Agents WESTERN PROVINCE

Colombo, No. 111.—The Government Agent, Western Province will, on Tuesday, February 13, 1951, at 10 a.m., at the Colombo Kachcheri, put up to auction or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. Two allotments of land situated in Divisional Revenue Officer's Division of Colombo, Colombo District.

Preliminary plan No. A 2,775. Village—Dehiwala

Lot	Name of Land	Name of Applicant	Name of Claimant	Description	Extent		Upset Price	
					A.	R.	per Acre Rs.	
1	Part of premises bearing assessment No. 38/2, Fraser Avenue	—	W. E. de Pinto	Garden (no cultivation)	0	0	1.39	175*
2	Part of premises bearing assessment No. 38/1, Fraser Avenue	—	do.	do.	0	0	0.80	100*

* For settlement on the encroacher in terms of Land Order 383 (f).

Land Commissioner's Office,
Colombo, December 8, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

CENTRAL PROVINCE

Matale No. 93.—The Assistant Government Agent, Matale, will, on Monday, February 12, 1951, at 10.30 a.m., at Matale Kachcheri, put up for settlement or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. Four allotments of land situated in the Matale North and Matale South Divisions of the Matale District.

Preliminary Plan No. F. V. P. 76.—Kobbewehera

Lot	Name of Land	Name of Applicant, Claimant and Description	Extent		Upset Price	
			A.	R.	Rs.	
308	Veralugahamulahena	Chena encroached by T. W. M. E. Banda of Kobbewehera	0	3	17	5
310	Kapuhena, Imulgahamulahena, Arambehena	do.	4	1	9	6
312	Arambehena	do.	0	3	14	5
10	Mutuporugalgawawatta	Preliminary Plan No. F. V. P. 85.—Oligama Road reservation encroached by G. Seiyadu Meera and Abdul Razaak, contains jak and coconut trees, &c., and also parts of buildings	0	0	29	28
			6		0 29	

Land Commissioner's Office,
Colombo, December 6, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

1329—J. N. B 3583-639 (12/50)

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

All that land called Haloya Estate (part) about 135 acres in extent lying between the 7th and 9th mileposts on the Kandy-Galaha Road in Kalugama Wasama, Udapalata, Kandy District, Central Province; and bounded as follows:—

North by the Kandy-Galaha Road and the Hindagala Village;
East by the Warriyagala Ela;
South by the lands belonging to the Dalada Maligawa and Ganegoda Village, and
West by the Mahaweliganga River.

Ref. No. J/AL/47.
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

Part of Kottegododa Estate (Block No. 8) situated in Walgampaya Village, Kandupalata Korale, Udunuwara and Yatinuwara, Kandy District, surveyed and more particularly described as lot 1 in Preliminary plan A 1,551 and containing in extent 1 A. 2 R. 19. 2 P.

Ref. J/E/271
Colombo, November 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

- (1) An allotment of land called Karadythuraikandam situated at Nintavur Division No. 1 Village, Karavaku Pattu, Batticaloa District, in extent nearly one and half acres ($1\frac{1}{2}$) and bounded on the north by the land belonging to Aratchi Mohamed Haniffa, Aliyar Parihary Umerulebbe and Mosque, south by the land belonging to Yoosooflebbe Sathakulebbe, east and west by lanes.
- (2) An allotment of land called Karadythuraikandam situated at Nintavur Division No. 1 Village, Karavaku Pattu, Batticaloa District, in extent nearly three-fourths acre ($\frac{3}{4}$) and bounded on the north and west by lanes, east by the land belonging to the Mosque, south by the land belonging to Yoosooflebbe Sathakulebbe.

Ref. No. J/E/285.
Colombo, November 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

- (1) An allotment of Palmyrah garden called Panaiadivalavu situated at Kurumanveli Village, Manmunai South and Eruvil-Porativu Pattus, Batticaloa District, in extent nearly $\frac{1}{4}$ acre and bounded on the north by a lane, east by Crown land, south by land belonging to J. M. Chellaturai, and west by land belonging to the heirs of K. Parasuramupilla.
- (2) An allotment of coconut garden called Panaiadivalavu situated at Kurumanveli Village, Manmunai South and Eruvil-Porativu Pattus, Batticaloa District, in extent nearly $\frac{1}{4}$ acre and bounded on the north by the land belonging to V. Kanapathipillai, east by crown land and land belonging to K. Kalikuddy, west by land belonging to the heirs of K. Parasuramupilla, south by land belonging to M. Seenithamby.
- (3) An allotment of coconut garden called Panaiadivalavu situated at Kurumanveli Village, Manmunai South and Eruvil-Porativu Pattus, Batticaloa District, in extent nearly $\frac{1}{4}$ acre and bounded on the north by the land belonging to J. M. Chellaturai, east by land belonging to K. Kalikuddy and lane, south by land belonging to T. Palanthamby and west by land belonging to the heirs of K. Parasuramupilla.

Ref. No. J/E/323.
Colombo, November 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

The land called Perumaltharai, in extent 2 acres 0 roods 4 5 perches, situated in the Village of Chali, Trincomalee District, surveyed and described as lots 1 and 2 in Preliminary plan No. A 946.

Ref. No. J/E/611.
Colombo, December 1, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

All those allotments of land called Mullaiady and Unavadi, in extent 3 acres 3 roods 31. 7 perches, situated in the Village of Mandativu, Jaffna District, and surveyed and more particularly described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8 and 9 in Preliminary plan A 1,633.

Ref. No. J/E/140.
Colombo, October 12, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

The land called Kallanpulum, in extent approximately 7 acres 1 rood 20 perches, situated in the Village of Thavalai Iyattalai, Varany, Jaffna District; and bounded as follows:—
North by—the P. W. D. Drainage Channel;
East by—the Kodikamam-Pt. Pedro Road;
South by—V. C. Lane; and
West by—the P. W. D. Drainage Channel.

Ref. No. J/E/326.
Colombo, October 18, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

A portion in extent about 2 acres of the land called Ettie Estate situated in Udumagama Village in Paranakuru Korale, Kegalla District, and bounded as follows—
North by—Kalu Ela,
East by—Portion of Ettie Estate;
South by—Portion of the same land; and
West by—Edanda Wela.

Ref. No. J/E/311.
Colombo, November 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

All those allotments of land called and known as Palaiyadi, Kilavipaththai, Kilavipaththai *alias* Veerakathiyar Valavu, Paruvithoddam, Duraiyavalavu and Kunchiyarpanai comprising an extent of 6 acres 3 roods 28·2 perches situated at Ampa in the Jaffna District and surveyed and more particularly described as lots 1 to 13 in Preliminary plan A 1,621.

Ref. No. J/TW/419.
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 3501/J/TW/601.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intend to acquire the following land which is required for a public purpose:—

Description of the lands or servitude to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 2,861. Village—Telawala (part)						
1	Lady Catherine Group, assessment Nos. 620, 622 and part of assessment No. 644, Main Street	Coconut estate and masonry wall with an iron gate, parts of 2 masonry wing walls, a masonry well with apron, a tiled masonry boutique, a zinc masonry Barber Saloon, a masonry drain, 1 wooden gate, part of a metalled road, 218 concrete wire posts, 2 electric standards	Mrs. G. S. Jayasuriya, Lady Catherine Maligawa, Mount Lavinia	3	0	5*
2	Lady Catherine Group, bearing assessment Nos. 592 and 594, and part of assessment No. 580, Main Street	Coconut estate and a masonry pillar with cross, a tiled masonry building partitioned into 2 boutiques, a thatched mud kitchen, 2 masonry pillars with a wooden gate, 177 concrete wire posts, part of a gravelled road	do.	..	1	3 34*

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at this Kachcheri, on January 20, 1951, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 12, 1951, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 12, 1950.

N. MANICKA IDAIKKADAR,
Additional Government Agent.

LP. 5979

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for G/Bataduwa Government School, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
Preliminary plan No. A 1,040. Village—Bataduwa						
1	Weliwatta	Garden contains 2 coconut trees 60 years	D. V. S. Gunawardena, Bataduwa, Galle	0	0	3
2	Sugatharama Buddhist School	Tiled masonry school building and zinc mud walled kitchen	Telwatte Sangananda Thero, Sugatharamaya, Bataduwa, Galle	0	0	0
3	Weliwatta	Garden contains 1 nelli tree 40 years, 1 nelli tree 10 years, 1 jambu tree 10 years, 1 breadfruit plant 3 years and masonry well and a footpath	Telwatte Sangananda Thero, Sugatharamaya, Bataduwa, Galle and D. V. S. Gunawardena, Bataduwa, Galle	0	0	1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Galle Kachcheri, on January 17, 1951, at 10.30 a.m. and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for said interests. Notice dated March 17, 1949, published in *Government Gazette* No. 9,959 of March 25, 1949, is cancelled.

The Kachcheri,
Galle, December 8, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent

LP 6117

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for buildings to house the automatic telephone batteries and for Inspectors office and stores, to wit:—

Lot	Name of Land	Description	Name and Claimant	Extent
				A. R. P.
1	Pallyebandarawatta, assessment No. 32, Ward No. 5	Coconut garden contains 13 coconut trees 30-50 years, 2 coconut trees 10 years, 2 kitul trees 20 years and a permanent building (boutique) with tiled roof and mud walls	Kirikankanange Carolis James do Silva of 198, Main Street, Ambalangoda	0 0 16.42
2	Pallyebandarawatta, part of assessment No. 30 Ward No. 5	Coconut garden contains 6 coconut trees 30-50 years	H. de S. Kularatna, Crown Proctor, Galle and Mrs. C. P. Munaweera, Willegoda, Ambalangoda	0 0 05.79

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Ambalangoda Rest House, on January 19, 1951, at 10.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, December 8, 1950.

V. P. VITTAACHI,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Honourable the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely for a timber depot saw mill and other plants at Boossa, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
	Kappinamudyansege-watta	Coconut garden contains 100 coconut trees 30 years, masonry tank, masonry hut with concrete roof, part of tiled masonry Go-down No. 2, part of a tiled masonry hut, a tiled masonry house, a chekku and part of a tarred road	D. R. de Soysa Seneviratne, M. Jayanhamy, Kalnga Lokuhamy, T. Sarolis Silva, D. Amaradasa, D. Laisohamy, T. Guneris Silva and K. Suraneris, all of Boossa	2 2 16.9
	Maradanewatta	Coconut garden contains 1 coconut tree 40 years and 7 coconut trees 8 years, part of one-storeyed masonry office with concrete roof, part of masonry Go-down No. 2, and part of a tarred road and a gate pillar	Hendrick de Silva Dinaratne, D. Amaradasa, K. Lokuhamy, Uragaha Thiselhamy, Noragal Juwanishamy, Noragal Laurishamy, D. R. de Soysa Seneviratne, K. Banchihamy, K. Thiselhamy, K. Aranolis, K. Carolis and Dedimuni Isihamy, all of Boossa	1 2 29.6
	Beliattawatta, Mirisekappinanonage-watta and Muruppawawatta alias Dangahawatta	Coconut garden contains 167 coconut trees 20-40 years, 7 coconut trees 10 years, part of tiled masonry Go-down No. 2, 4 masonry latrines with concrete roof, masonry laundry, part of masonry bath-room, masonry structure with no roof, masonry well, a zinc cistern, a static tank, 5 motor repair ramps and portions of two permanent buildings, part of a tarred road and part of a gravelled road	M. B. Jayasekera, W. Arnil de Silva, W. Arnolis de Silva, K. Suraneris de Silva, all of Boossa, Kadurupe, Guneratana Thero as Trustee of Sudharmarama Vihara, Kadurupe, Boossa, P. G. Reginald de Silva c/o P. G. Edmund de Silva, Ptiwella, Boossa, K. Aron Singho and K. Nonahamy, both of Boossa and Endoris de Silva Balasuriya, Welhengoda, Ahangama	6 3 18.3
	Beliattawatta	Coconut garden contains 64 coconut trees 20-30 years, a masonry bath-room with no roof, masonry latrine with concrete roof, 3 masonry kitchens with asbestos roofs, a masonry well and a zinc cistern	G. Hector Indrapala de Soysa and G. Ellen Leelawathie Danapali de Soysa, both of Kadurupe, Boossa, Thuppahi Gunawardena Arnielhamy of Pitiduwa, Talpe, Hewavisenthi Don Bastian de Silva of Deniptiya, G. Pedrick de Soysa, Wijemuni Dona Garuhamy, W. Dharmawansa and G. Sarulina, all of Boossa	0 2 15 0

hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Galle Kachcheri, on January 15, 1951, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, December 11, 1950.

V. P. VITTAACHI,
Assistant Government Agent.

LP 6114

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a public market and latrine and V. C. Office, Bope, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
	Marikkawatta	Coconut garden contains 1 jak tree and 115 coconut trees 50 years, 2 kitul trees 25 years, 1 coconut plant 5 years and 1 lime plant 1 year, 2 temporary buildings, 7 temporary latrines and an earth well	Right Rev. Dr. N. M. Landadio, Bishop House, Galle, Mrs. F. A. Gunasekera, Kitulampitiya, Galle, Meepe Odiris of Marikkawatta, Kalgama, Galle	1 0 7.7

hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Galle Kachcheri, on January 30, 1951, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, December 7, 1950.

V. V. VITTAACHI,
Assistant Government Agent.

LP 6192

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a public cemetery at Hapugala, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
				A. R. P.
	Welhwatta alias Egodawatta	Coconut garden contains 62 coconut trees and 11 jak trees 80 years old, 10 kaju trees 25 years, 41 coconut trees 15 years, 6 mango, 2 dawala, 2 werala, 1 tamarind, 1 bulu, 1 godapara, 1 goraka, 1 hik, 1 donga and 2 kahata trees 10 years, 4 jak and 10 arecanut trees 8 years, 84 coconut and 1 bilim trees 6 years, 57 coconut plants 3 years, 8 coconut plants and 6 plantain bushes 1 year, one temporary house and earth well	D. C. Wickramasinghe of Hapugala, Galle and R. Wickramasinghe of Richmond Hill road, Galle	1 1 29.7

hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Galle Kachcheri, on January 11, at 10 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, December 4, 1950.

V. P. VITTAACHI,
Assistant Government Agent.

LP 6195A

HAVING been duly directed by the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance, (Cap.) 203," section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for improving the Ettiligoda Matupe V. C. Road, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Jemahyawatta <i>alias</i> Innalagahawatta	Coconut garden contains 5 coconut trees 40 years, 3 coconut, 1 munapudukkam and 7 arcanut trees 5-10 years and a few pineapple bushes	Alia Marikkar Nafisa Umma, c/o N. M. Junaid, 17/2, Circular Road, Galle.	0 0 6

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Galle Kachcheri, on January 17, 1951, at 3 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, December 5, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.

LP 6082

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for G/Ahan-gama Nakanda Boys' School, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kospelaketiyawatta	Coconut garden contains 114 coconut trees 25 years, and 44 Domba trees (along the fence) 10 years	D. A. Aboywickrama, Olagan- duwa, Kospelaketiya, Ahan- gama	1 3 31.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Galle Kachcheri, on January 30, 1951, at 3 p.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Galle, December 11, 1950.

V. P. VITTACHI,
Assistant Government Agent.

L B 1634

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for means of access to Godanda Junior School, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Pelawatta <i>alias</i> nawatta	Para-Garden contains one coconut tree 60 years	O. L. Abeydeera, Field View, and H. P. Lokuhamy, both of Godanda	0 0 6.4

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Goda Uda School, on January 24, 1951, at 3 in the afternoon to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Matara, December 10, 1950.

H. C. GOONEWARDENA,
Assistant Government Agent.

Land Redemption Notices

L. D.—B. 49/50.

L. C's No. 2924/J/AL/574/L. D. 4260.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands do hereby declare under Section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 30, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Medakandehena	Tea over 40 years and paddyfield	D. M. Kiri Banda of Pussellawa Village, Pussellawa	3 1 19

L. D.—B. 59/50.

J/AL/676/L. D. 4254.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, November 6, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

<i>Schedule</i>				
<i>Lot</i>	<i>Name of Land</i>	Preliminary plan No. A 1,647. Village—Etulgama		<i>Extent</i> A. R. P.
		<i>Description</i>	<i>Name of Claimant</i>	
1	Medapatana	Tea over 30 years	Herat Mudiyanseleage Punchi Banda, V. M. Etulgama, Talatuoya	1 3 37
2	Do.	Tea over 30 years contains rock and part of tiled masonry labour line	do.	0 1 23
3	Medapatana and Attupitiya	Tea over 30 years, contains pepper, kitul, jak, lunumidella, orange and sapu trees and plantain bushes	do.	7 2 5
4	Medapatana	Tea over 30 years, contains pepper, kitul, jak, lunumidella, orange, sapu trees and plantain bushes, rock, 1 tiled masonry latrine and part of a tiled masonry labour line	do.	7 2 19
Total				17 2 04

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Hector Clarence Goonewardena, Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent, duly authorised in writing, before me at Matara Kachcheri, on January 23, 1951, at 11 a.m., and

(b) notify to me in writing on or before January 15, 1951, the nature of his interests in the land, the particulars of his claims for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Matara, December 9, 1950.

H. C. GOONEWARDENA,
Assistant Government Agent.

<i>Schedule</i>				
<i>Lot</i>	<i>Name of Land</i>	Preliminary plan No. A 1,255. Village—Babarenda South		<i>Extent</i> A. R. P.
		<i>Description</i>	<i>Name of Claimant</i>	
1	Danketiyawatta	Coconut garden 5-70 years	Mrs. H. Somawathie de Silva of Light House Road, Dondra	3 2 11

L. D.—B. 49/50.

LA 7275

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijayapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Kurunegala Kachcheri, on January 22, 1951, at 11 a.m., and

(b) notify to me in writing on or before the 15th day of January, 1951, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, December 5, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

<i>Schedule</i>				
<i>Lot</i>	<i>Name of Land</i>	Preliminary plan No. A 980. Village—Mitenwala Medagangoda		<i>Extent</i> A. R. P.
		<i>Description</i>	<i>Name of Claimant</i>	
1	Etaheraliyaghamulawatta <i>alias</i> Mirshena	Coconut garden 30 years	Angodage Appuwa, ditto Hapuwa, both of Mitenwala, Pallegama, Mawatagama	3 0 3
2	Do.	Coconut garden contains 40 coconut and 2 cotton trees 30 years and 8 arecanut trees 25 years	do.	0 2 0
				3 2 3

L. D.—B. 49/50.

LA 7279

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Wijayapala Tudor Jayasinghe, Assistant Government Agent of the Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Kurunegala Kachcheri, on January 16, 1951, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before the 9th day of January, 1951, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, December 5, 1950.

W. T. JAYASINGHE,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Preliminary plan No. A 1047. Village—Meddegama Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kanduhakotuwewatta and Kanduhakotuwekumbura	Coconut garden 50 years and paddy field contains a temporary boutique and a stone built well	L. J. Mary Nona, W. C. Jayaratna, W. N. Jayaratna, W. D. Jayaratna and W. G. Jayaratna (heirs of the late William Fernando) c/o Mrs. L. J. Mary Nona of Meddegama, Wellawa	0 2 30

Miscellaneous Land Notices

L. J. 197.

Lease of lot 12 in Cinnamon Gardens Lease Plan, situated at Welikada

NOTICE is hereby given that the Government Agent, Western Province, will receive tenders for the purchase of the lease of the under-mentioned Crown land for a term of three years from January 1, 1951, subject to the following conditions:—

2. Tenders, which must be in sealed envelopes superscribed "Tender for lease of lot 12 in Cinnamon Gardens Lease Plan at Welikada" will be received at the Colombo Kachcheri, until 11 a.m., on Thursday, December 21, 1950, when they will be opened. All persons making the tenders will be required to be present or to satisfy the Government Agent by some duly accredited agent, that the tender is made *bona fide*.

Conditions

1. The successful tenderer will be required to deposit with the Government Agent of the Western Province, immediately after his tender has been accepted, a sum of money equivalent to one-sixth of the amount of his tender, as security for the due payment of the amount of his tender and for the due performance of all and several the other conditions of the lease. The aforesaid sum of money will be refunded to him on the expiry of the term, or on the earlier termination, of the lease and upon his surrendering to the said Government Agent quiet possession of the premises demised and duly performing all and several the other conditions of the lease; subject however to the right of the said Government Agent to retain any part or the whole of the said sum of money in reduction of any sum due and payable by the lessee as rent or as damages for non-observance of any condition of the lease.

2. The successful tenderer shall pay the amount of his tender in either annual or quarterly instalments, at his option. Every such annual or quarterly instalment shall be payable in advance on or before the first day of January in each year or the first day of each quarter, as the case may be.

3. The successful tenderer shall, when called upon by the Government Agent aforesaid to do so, sign an indenture of lease in respect of the lease purchased by him.

4. The successful tenderer (hereinafter referred to as the "lessee", which term shall include his heirs, executors, administrators, and permitted assigns) shall during the first month of the lease comply with the requirement of condition 5 herein below contained to the satisfaction of the Medical Officer of Health, Colombo. On failure to comply with this condition the land will be resumed and the lease of it re-sold at the lessee's risk.

5. The well on the land shall be built up, mosquito-proofed with a concrete lid and fitted with a pump for drawing water. Adequate arrangements shall be made to prevent stagnation of waste water.

6. On compliance with the requirements of condition 5 hereinbefore contained the lessee shall be entitled to use the land as a washing and drying ground and to recover fees from persons using it as such. He may also cultivate approved food products on the land but shall not use it for any other purpose except with the authority of the Government Agent aforesaid given in writing.

7. The lessee or his workmen shall not cut any tree or interfere with any existing fence or boundary.

8. The lessee shall be bound to fence the land leased to him, if called on by the Government Agent aforesaid to do so.

9. The lessee shall not assign or transfer the lease without the permission previously obtained in writing of the Government Agent aforesaid.

10. No cows or she-buffaloes shall be permitted to graze on the land. The lessee shall allow the Municipal officers access to the land to enable them to enforce this prohibition.

11. All cattle kept on the land for grazing shall be tethered, and such cattle shall not be allowed to trespass on the public road.

12. The lessee shall keep the premises clean and in good order, and shall comply with all Municipal regulations and pay all rates and taxes.

13. The lessee shall not sell or remove gravel, sand, &c., from the demised premises, and he shall not spoil or damage any portion of the said premises.

14. The lease shall be terminable at three months' notice without payment of compensation to the lessee on any account whatsoever.

15. If the whole or any portion of the land is required by the Government, the land or such portion thereof shall be surrendered on one week's notice being given to the lessee by the Government Agent aforesaid. A *pro rata* refund or allowance as the case may be from the sum paid or due as rent will be made to the lessee in respect of the unexpired period of the lease in respect of the land or of the portion thereof resumed by the Crown.

16. The lessee shall not erect any structure of any sort on the land without the permission previously obtained in writing of the Government Agent aforesaid.

17. In the event of any breach of the foregoing conditions, or if the lessee shall abandon the land, or if the lessee shall become bankrupt or compound with his creditors, or if the land or the interest of the lessee therein shall be sold in execution of a decree against him, the lease shall forthwith cease and determine and the Government Agent aforesaid, shall have the power to resume possession of the land and to eject the lessee and his workmen from the land without compensation.

18. On the expiry or earlier termination of the lease, the lessee shall deliver to any person thereto authorised by the Government Agent aforesaid quiet possession of the premises demised together with the well in good order and without removing any plantations or other improvement from the land.

19. The Government Agent reserves the right to accept or reject any tender.

B. H. DE ZOYSA,
Government Agent.

The Kachcheri,
Colombo, December 11, 1950.

Land referred to
Colombo Cinnamon Gardens Lease Plan

Lot	Situation	Description	Extent A. R. P.
12	Welikada	Open land containing a well and some stray trees	1 3 19

Lease of the trees on the land acquired for a New Jail situated at Ragama—P.P. 17,678

NOTICE is hereby given that the Government Agent, Western Province, will receive sealed tenders for the lease of the right to tap for rubber and to take the produce of the coconut trees standing on lots 1—28 in Preliminary plan No. 17,678, for a period of one calendar year from January 1, 1951, subject to the Conditions set out below.

2. Tenders which should be in sealed envelopes superscribed "Tender for lease of the right to tap rubber trees and to take the produce of coconut trees standing on lots 1 to 28 in P.P. 17,678, Ragama" will be received at the Colombo Kachcheri, until 10 a.m. on January 6, 1951, when they will be opened. All tenderers will be required to be present in person or to satisfy the Government Agent, by duly accredited agents that their tenders have been made in good faith.

Conditions

1. The right of the lease of which is to be sold is the right to tap the rubber trees for rubber and to take the produce of the coconut trees standing on lots 1 to 28 in P.P. 17,678, Ragama, and the tenderer whose tender is accepted will be entitled, in addition, to receive rubber coupons if any such coupons are issued by the Rubber Controller in respect of the said rubber trees. The tenderer whose tender is accepted will not be entitled to make any use of the soil of the said lots.

2. The tenderer whose tender is accepted (hereinafter referred to as the lessee) will be required to deposit, immediately after his tender is accepted, one-fourth of the amount tendered by him as cash security. This sum will be held in deposit and refunded to him on the expiry or the earlier termination of the lease. The Government Agent of the Western Province, will have the right to confiscate the whole or any part of this security for breach of any condition of the lease.

3. The lessee shall specify the monthly rent he is prepared to pay for the lease. The rent for a month or any part thereof shall be the same. Each monthly instalment will be payable in advance on or before the first day of each calendar month. If it were not paid on the due date each monthly instalment shall carry interest at the rate of nine per centum per annum until it is paid in full.

4. The lessee will be required to pay any rates and taxes which may be levied by the Village Committee in respect of the right to be leased.

5. The lessee will be required to sign an indenture of the lease as soon as he is called upon to do so by the Government Agent.

6. The lessee will not be allowed to transfer, assign or sublet his rights under the lease to any other person without the permission of the Government Agent previously obtained in writing.

7. No slaughter tapping of the rubber trees will be allowed in any circumstances.

8. The lessee or his workmen will not be allowed to lop the branches of or to fell or otherwise damage, any trees standing on the said lots.

9. The lessee or his workmen will not be allowed to pick any immature nuts.

10. The lessee will not be allowed to erect structure of any sort in the said lots except with the permission of the Government Agent previously obtained in writing.

11. The Government Agent reserves to himself the right to fell any trees, in respect of which the right above mentioned is to be leased, as may be found necessary, and a reasonable reduction of rent will be made in respect of any such felling. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rents will be final.

12. The lease will be terminable on one month's notice without payment of any compensation to the lessee, if the use of the trees is required by the Government. In such a case a proportionate reduction of the rent will be made in respect of the unexpired period of the lease.

13. The Government Agent will have the power, in the event of any breach of the foregoing conditions, to cancel the lease and to debar the lessee and his workmen from access to the trees without paying any compensation whatsoever to the lessee.

14. The lessee will be required to pay inspection and assessment fees in respect of the rubber trees if and when he is called upon by the Rubber Controller to do so.

15. The lessee will be required to keep the land clean and free from rank vegetation; but should not fell any trees.

16. The Government Agent reserves the right to accept or reject any tender.

17. Further particulars can be obtained from the Government Agent, Western Province, at the Kachcheri, Colombo. Particulars regarding the issue of the coupons in respect of the rubber trees should be obtained from the Rubber Controller, Colombo.

18. Finally the lessee will be required to handover the land at the termination of the lease without any damage to the existing plantations, to the Divisional Revenue Officer, Kaudana, or any person deputed by him.

B. H. DE ZOYSA,
for Government Agent, W. P.

The Kachcheri,
Colombo, December 6, 1950.

LS. 773.

**Notification under Regulation 21 (2) of the
Crown Land Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. Wastuwage Tikira and Kapuwa Lapaya of Kalahagala—trustees of the 'Sri Vihara Wardena Samitiya' of Kalahagala, have applied for a lease of about two acres from lot 700 in F.T.P. 9, situated at Kalahagala village, Anuradhapura District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The land already contains a permanent Viharage, a semi-permanent Awasa and a temporary Preaching Hall. A temple in this area is considered necessary. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent: Re 1 per annum;
- (b) The lessees shall, within two years of the date of the lease and to the satisfaction of the Government Agent, North-Central Province, erect on the land a permanent Awasa, lavatory, and a parapet wall round the Bo-tree (hereinafter referred to as the Temple);
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple, and for no other purpose;
- (d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee or Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

4. The Notification published in *Gazette* No 10,111 of June 16, 1950, relating to the lease of about 2 acres from lot 620 in F.T.P. 9 is hereby cancelled.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, December 15, 1950.

LS. 1111.

**Notification under Regulation 21 (2) of the
Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Messrs. H. Panabokke of Ulagalla Walauwwa and R. Tikiri Appu of Tirappane—trustees of the Tittayagama Sri Sudarsanaramaya, have applied for a lease of about 3½ acres from lot 6 in F.V.P. 519, situated at Tittayagama, Anuradhapura District, for the purpose of establishing a Buddhist temple thereon.

2. The land already contains a Viharage, Preaching Hall, a ruined Dagoba and a temporary Awasa and Banamaduwā. The nearest Buddhist temple is about 5½ miles away. The proposed temple will serve about 400 persons. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent: Re 1 per annum.
- (b) The lessees shall, within five years of the date of lease and to the satisfaction of the Government Agent, North-Central Province, erect on the land a permanent Awasa and Banamaduwā and repair the existing Dagoba;
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose;
- (d) The lessees shall, within six months of the completion of the buildings referred to in para (b) above, dedicate the temple on the land by deed approved by the Public Trustee. In that event the land will be leased to the trustee or controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, December 15, 1950.

LS. 1988.

**Notification under Regulation 21 (2) of the
Crown Lands Regulations, 1948**

Mr. Francis Samarawickrema of Wirapana, has applied for the sale to him of lots 62, 64 and 65 in F.V.P. 492, aggregating 1 acre 0 roods 10 perches in extent, situated at Wirapana, Galle District.

2. These lots, which are entirely surrounded by private land belonging to the applicant, cannot be put to any Government or village purpose. It is, therefore, proposed to sell the land to the applicant at Rs. 120 per acre.

3. The land will be sold accordingly unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, December 15, 1950.

LS. 2043.

**Notification under Regulation 21 (2) of the
Crown Lands Regulations, 1948**

NOTICE is hereby given that Mr. Kadupili Pauls de Silva Gunasekera of Padiyatalawa, has applied for a lease of lot 9 in P.P. A 432, in extent 2 acres 1 rood, situated at Padiyatalawa Village in Bintenne Pattu, Batticaloa District.

2. The applicant has been in occupation of the land since 1943 on a permit under the Land Development Ordinance. The land contains a substantial boutique. As tenure under the Land Development Ordinance is no longer considered appropriate, it is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs. 11.25 per annum;
- (c) The lessee shall use the land as a site for a boutique and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, December 15, 1950.

1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනත. රටේ වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එම ආණ්ඩුවට ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි හැල්වත් සේනානායක නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

සාපත දිනුම්කරුගේ මංගලි වූ ප්‍රථම සිතියමෙහි A 1,633 දරණ ඉඩමේ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 හත කොටස් ඇති මුල්ලකම්, උකමිහි නමැති ඉඩම්වල විශාලත්වය අක්කර 3, රූ 3, පාර්ච්ස් 31.7යි.

නො. J/E/140.

මම 1950ක් වූ ඔක්තෝබර් මස 12 වැනි දින කොළඹදීය.

බිබිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනත. රටේ වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එම ආණ්ඩුවට ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි හැල්වත් සේනානායක නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

සාපත දිනුම්කරුගේ මැරුණු තාවලයන්තාලෙහි නමැති ගෛහි අක්කර 7, රූ 1, පාර්ච්ස් 20 විශාලත්වය ඇති කඩිල්ලකුලම් නමැති ඉඩමෙහි විස්තරය—

- උතුර: ම. බිබිලි. ම. එකට අයිති වතුර ගලායන කාණුවද;
- නැගෙනහිර: කොමිකාමිම් පොසිස්ට්ලේට් පාරද;
- දකුණ: ගම්පහ කොමිට්ටියේ දෙව්ව පාරද;
- බස්නාහිර: පී. බිබිලි. ම. එකට අයිති වතුර ගලායන කාණුවද.

නො. J/E/326.

මම 1950ක් වූ ඔක්තෝබර් මස 18 වැනි දින කොළඹදීය.

බිබිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනත. රටේ වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එම ආණ්ඩුවට ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි හැල්වත් සේනානායක නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

(1) මඩකලපු දිනුම්කරුගේ කරවානු පත්තුවේ නිත්තවුර් ගමේ කොමිසියානර් 1 කේ පිහිටි අක්කර 1 1/2 පමණ ඇති කරවානු රේසිඩන්සියේ දරණ ඉඩම් කැබලිල්ල යටතේ වෙයි. මෙම ඉඩම් කැබලිල්ල— උතුරට කරවිහි මොහොමඩ්හි හතිපා අලියා පාර්ශ්ව උරුම ලැබීමේ සහ මුස්ලිම් පල්ලියද; දකුණට සුසුප් ලැබීමේ සහ කොකුලෙහි බව අයිති ඉඩමද; නැගෙනහිරට සහ බස්නාහිරට අතු පාරවල්ල වේ.

(2) මඩකලපු දිනුම්කරුගේ කරවානු පත්තුවේ නිත්තවුර් ගමේ කොමිසියානර් 1 දරණ ගමේ, කරවානු රේසිඩන්සියේ දරණ ඉඩම් කැබලිල්ල යටතේ වෙයි. මෙම ඉඩම් අක්කර 3 1/2 පමණ ඇති— උතුරෙන් සහ බස්නාහිරෙන් අඹ පාරවල්ල; නැගෙනහිරෙන් මුස්ලිම් පල්ලියට අයිති ඉඩමද; දකුණට සුසුප් ලැබීමේ සහ කොකුලෙහි බව අයිති ඉඩමද වේ.

නො. J/E/285.

මම 1950ක් වූ නොවැම්බර් මස 20 වැනි දින කොළඹදීය.

බිබිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනත. රටේ වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එම ආණ්ඩුවට ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි හැල්වත් සේනානායක නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

(1) මඩකලපු දිනුම්කරුගේ දකුණ මන්මුහෙයි සහ ඉරුමිල් පත්තුවේ කුරුමන්වෙලි ගමේ පිහිටි, අක්කර 1/2 පමණ ඇති පානිඳුම්බලවු නම් දරණ නල් ඉඩම් කැබලිල්ල යටතේ වෙයි. මෙම ඉඩම් උතුරෙන්, අතු පාරක්ද; නැගෙනහිරෙන් ආණ්ඩු ඉඩමක්ද; දකුණෙන් ජේ. ඇම්. සෙල්ලකුරේ මට අයිති ඉඩමද; බස්නාහිරට කේ. පරසුරු පිල්ලෙහි රුරුමන්කාර්සින්ට අයිති ඉඩමද වේ.

(2) මඩකලපු දිනුම්කරුගේ දකුණ මන්මුහෙයි සහ ඉරුමිල් පත්තුවේ කුරුමන්වෙලි ගමේ පිහිටි අක්කර 1/2 පමණ ඇති පානිඳුම්බලවු නම් දරණ පොල් ඉඩම් කැබලිල්ල යටතේ වෙයි. මෙම ඉඩම් උතුරෙන් ඩී. කාපාතිපිල්ලෙහිට අයිති ඉඩමද; නැගෙනහිරට ආණ්ඩු ඉඩම සහ කේ. හලකුම්බට අයිති ඉඩමද; බස්නාහිරට කේ. පරසුරු පිල්ලෙහිට අයිති ඉඩමද; දකුණට ඇම්. සිනිකම්බට අයිති ඉඩමද වේ.

(3) මඩකලපු දිනුම්කරුගේ දකුණ මන්මුහෙයි සහ ඉරුමිල් පත්තුවේ කුරුමන්වෙලි ගමේ පිහිටි අක්කර 1/2 පමණ ඇති පානිඳුම්බලවු නම් දරණ පොල් ඉඩම් කැබලිල්ල යටතේ වෙයි. මෙම ඉඩම් උතුරෙන් ජේ. ඇම්. සෙල්ලකුරේ මට අයිති ඉඩමද; නැගෙනහිරට කේ. හලකුම්බට අයිති ඉඩම සහ අතු පාරක්ද; දකුණට පී. පාර්ශ්වෙහිට අයිති ඉඩමද; බස්නාහිරට කේ. පරසුරු පිල්ලෙහි රුරුමන්කාර්සින්ට අයිති ඉඩමද වේ.

නො. J/E/323.

මම 1950ක් වූ නොවැම්බර් මස 20 වැනි දින කොළඹදීය.

බිබිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනත. රටේ වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එම ආණ්ඩුවට ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අග අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි හැල්වත් සේනානායක නමැති මිම මෙහිත් ප්‍රකාශ කරමි:—

ත්‍රිකුණමලේ දිනුම්කරුගේ වල්ලියෙහි පිහිටි පී. පී. කො. A 946 දරණ සිතියමේ ලොප් කො. 1 සහ 2 දරණ අ. 2, රූ. 0, ප. 4.5 විශාල වූ පෙරුමාල්කාර්සි නිසඟ ඉඩම.

මම 1950ක් වූ දෙසැම්බර් මස 1 වැනි දින කොළඹදීය.

බිබිලි සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කවුලුක්කනම් උමවනාකර නිවෙහ් බවත්, එය ආක්‍රමිත ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකව හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැවරුවේ සේනානායක නමැති මම මෙහි ප්‍රකාශකරමි:—

කෑගල දිවුල්ල නමැති පරණකුරු කෝරළේ උඩුමොළ මහලා නිවෙහ් ඇවිත්ත නිගන මත්කොන් ආක්කර 2 ක් මෙහෙය වී කැඩැල්ල, මීට මාසි:—

- ලකුරම: කර්පෑල;
- ශාසනෙහි: ඇවිත්ත;
- දකුණම: ඇවිත්ත;
- බස්නාහිරම: ඒදන්බමෙල.

එහි 1950 වසරේ නොවැම්බර් මස 28 වැනි දින කොළඹදීය. බිහිවී සේනානායක, කායිකව හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q 3501/J/TW/601

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමකි

මොණරාගල ප්‍රදේශයේ පදනා ආශ්‍රිතව පහත දැක්වෙන ඉඩම්/සුළු කී මොහොද ලබාගැනීමට ආක්‍රමිත අදාහස්කරය බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උපවගන්තිය යටතේ මෙහි දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට ප්‍රාග්ධනවේදීන්ගේ ඉඩමේ නොහොත් තුන්වන වගන්තියේ විස්තර:—

බිහිවීමේ නො. A 2,861. ගම—පනලවල (කොටසක්)

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුගේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
1 ලේඛි කැනරිස්මත්ත, කන්සේරු නො. 620, 622 සහ තක්සේරු නො. 644 කොටසක්, කෙලින් මිටිය	පොල්වත්ත සහ කපරරුකලු කාප්පයක් සහ ගසක් සේවිටු මත්, කපරරුකලු-තාප්පකැලි 2 ක්, ජප්පත් මකස් සහිත ලීදස්, උම් මෙවලි කපරරුකලු කවුලක්, තහවු මෙවලි කපරරු, කලු බාබර් පාප්පමත්, කපරරුකලු කැණුමත්, ලී සේවිටුවත්, පල්ලේනලද පාරකින් කොටසක්, කොන්ත්‍රිම් කම්බිකනු 218, පිදුලිකනු 2	පී. ඇස්. ජයසූරියකෝන්, ලේඛි කැනරිස් මාලිකාර්, ගල්කිස්ස	3 0 5.16
2 ලේඛි කැනරිස්මත්ත, කන්සේරු නො. 592 සහ 594 සහ කන්සේරු නො. 580 ක් කොටසක්, කෙලින් මිටිය	පොල්වත්ත සහ කපරරුකලු කනුවක් සහ කුරුසෙත්, කඩ 2 කනට වෙන්කරන ලද උම් මෙවලි කපරරුකලු ගොඩ ගැහිල්ලක්, අඟුසේවලි මැටි කුස්සියක්, කපරරුකලු කනු 2 සහ ලී සේවිටුවක්, කොන්ත්‍රිම් කම්බිකනු 177, පල්ලේනලද පාරකින් කොටසක්	එම	1 3 34.33

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකර අයිතිවාසිකම් හෝ වෙනත් සබැඳිකම් නොසිටින සියලුදෙනාට මෙහි නම් කළ හෝ බවුන්සෝ ලියවීමේ ලියවීමට අනවශ්‍ය හෝ එහි 1951 වසරේ ජනවාරි මස 20 වැනි දින පෙරවර 10 වැනි මාසයේ මෙම කවිවරයෙහි දී මාස මුද්‍රා කළ යුතුයි.

තවද මෙහි 1951 වසරේ ජනවාරි මස 12 වැනි දිනට මත්කොන් ඒ ඉඩම් සබැඳියෙන් බවුන්සෝ අයිතිවාසිකම්වල සහිතව සේ මෙහි ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කාරුණි පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන්බැඳු ගැටිත් මා මෙහි (පිටපත් දෙකක් සහිතව) ලියවීමට තිබේ දැනුම් දීම යුතුයි.

එහි 1950 වසරේ දෙසැම්බර් මස 12 වැනි දින කොළඹ කවිවරයෙහි දීය. ඇස්. මානික්කා ඉබේසිකමාර්, බස්නාහිර පලාතේ ආක්‍රමිත ඇමති ජයසේනතුමා.

ආක්‍රමිත කවුලුක්කනම්, ඒ නම:—පලුගල ප්‍රසිද්ධ සුනානගමියේ පිළිස මෙහි පහත සඳහන් මෙහෙය ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ පිළිස “203 වර්ධනයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ” ස්වභාවික කාලයේ කරන බවට පොදු විධිවිධානවලට ප්‍රකාරයට කායිකව හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට ඇස් ලැබී යයි, ඒ ඉඩම් නම:—

බිහිවීමේ නො. A 1,171. ගම—වවරක ගැමෙහි

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුගේ නම	ප්‍රමාණය, අ.රූ.ප.
1 මැලිමත්ත නොහොත් වනාහිමත්ත	පොල් ඉඩමකි, මෙහි සඳහන් හස්ද නිමි: අවුරුදු 80 ක් වූ පොල් 62 සහ පොල් 11, අවුරුදු 25 ක් වූ කපු 10, අවුරුදු 15 ක් වූ පොල් 41, අවුරුදු 10 ක් වූ ආම්සේ 6, දවටගස් 2, මෙරරගස් 2, සියම්ලාසේ 1, බුලුන් 1, පොම්පරසේ 1, පොරකසේ 1, හිස්සේ 1, මො.පො.සේ 1, කහවසේ 2, අවුරුදු 8 ක් වූ කොස්සේ 4, පුම්සේ 10, අවුරුදු 6 ක් වූ පොල් 84, බිලින් සේ 1, අවුරුදු 3 ක් වූ පොල් පැල 57, අවුරුදු 2 ක් වූ පොල් පැල 8, කෙසෙල් පලුරු 6, කම්ද එහි කාම කාලික ගෙයක් සහ ඇවිගෙයක් බැඳී ලීගස්ද තිබේ	(1) ඩී. සී. මනුමසිංහ, පලුගල, පොල්, (2) ආර්. මනුමසිංහ, ජිම්මත්තගල පාර, පොල්	1 1 29.7

එමැතින් ඉඩම් අයිතිකර ඇති මට ආක්‍රමිත කල්පනා නිවෙහ් මට පොදු විධිවිධානවලට දනගැන්ම පදනා ගත් මෙහි වගන්තියේ මොහොද නිවෙහ් හැරීමට මෙහි දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ පැමිණෙහි මත්කොන් කවුන් මෙහෙයව තුනාකර ඇති මෙහි 1951 වසරේ ජනවාරි මස 11 වැනි දින පෙරවර 10 වැනි මාසයේ මෙම කවිවරයෙහි දී මා මුද්‍රා කළ හෝ මෙහි අයිතිවාසිකම් නොසිටින සියලුදෙනාට මෙහි නම් කළ හෝ එහි 1951 වසරේ ජනවාරි මස 12 වැනි දිනට මත්කොන් ඒ ඉඩම් සබැඳියෙන් බවුන්සෝ අයිතිවාසිකම්වල සහිතව සේ මෙහි ඉඩම් ලබාගැනීම ගැන මත්දී ඉල්ලීමට ඇති කාරුණි පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන්බැඳු ගැටිත් මා මෙහි (පිටපත් දෙකක් සහිතව) ලියවීමට තිබේ දැනුම් දීම යුතුයි.

එහි 1950 වසරේ දෙසැම්බර් මස 4 වැනි දින පොල්ලේ කවිවරයෙහි දීය. ඩී. පී. මුල්ලිච්චි, ආක්‍රමිත උප ජයසේන මහාමාත්‍ය.

මේ 1876 ක්වූ අවුරුද්දේ නොමිල 3 වන අංශුවහුයේ ගඟවෙහි වගන්තියේ ප්‍රකාරයට, අංශුව කටයුත්තකට, ඒ නමි:— ලී මඩු හා ලී ඉරන මෝල් අදින පිහිටුවීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැමීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "මේ 1876 වන ඉඩම් ලබාදැමීමේ අංශුවහුයේ" පස්වෙනි කාණුවේ කරනවන පංතර්තුමු ප්‍රකාරයට උතුරු-නැගෙනහිර පසුපසින් සිටි අකාර මිට අක් ලැබී තිබේ. ඒ ඉඩම් නමි:—

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 කප්පිකුඳිගස්සෙහෙ විත්ත	අවුරුදු 30 පොල්ගස් 100ක් සහිත පොල් ඉඩම, බැමිමෙන් බිඳිනලද බැමිමක්, කොන්ක්‍රීට් මහලක් සහිත බැමිමෙන් බිඳිනලද පැල (Hut), උර් සෙවිලිකුඳු බැමිමෙන් බිඳිනලද නො. 2 දරන හැත්කරයේ (Go Down) කොටස, උර් සෙවිලිකුඳු බැමිමෙන් බිඳිනලද පැලක (Hut) කොටස, උර් සෙවිලිකුඳු බැමිමේ ගඟ, සෙත්කුඳුක් සහ කාර දමනලද පාරක කොටස	ඩී. ආර්. ඩී. සොයිසා සෙනෙවිරත්න, ඇම්. ජයන්තාමි, තාලිංග ලොකුසාමි, ඩී. සරෝලීස් සිල්වා, සහ සේ, සුරසේනේ සිල්වා ගහ ස.මි ඇති බුස්සේ අග	2 2 16.9
2 මරදගෙවත්ත	මහ අවුරුදු 40 පොල්ගස් 1ක් සහිත පොල් ඉඩම, මග්ග අවුරුදු 8 පොල්ගස් 7කි, නති කට්ටුමේ බැමිමෙන් බිඳිනලද කොන්ක්‍රීට් මහලක් සහිත කාරකෝරු මහ කොටස, උර් සෙවිලි බැමිමේ බැඳු නො. 2 හැත්කරයේ කොටස සහ කාර දමනලද පාරක කොටස සහ මේවිටු කනුමක්	බුස්සේ පදිංචි සෙන්ට්‍රික් ද සිල්වා දිනරත්න, ඩී. අමරදාස, සේ. ලොකුසාමි, උරුගන නිසේල්සාමි, ජෝරගල් ප්‍රවානිසාමි, ජෝරගල් ලැබිස්සාමි, ඩී. ආර්. ඩී. සොයිසා සෙනෙවිරත්න, සේ. බන්ධනාමි, සේ. නිසේල්සාමි, සේ. අර්සේලීස්, සේ. කාරෝලීස් ගහ දුම්මුනි අයිසොහාමි ඇම්. ඩී. ජයසේකර, ඩී.බී.ඩී. අර්මිල් ද සිල්වා, බීබී.ඩී. අර්සේලීස් ද සිල්වා, සේ. සුරසේනේ ද සිල්වා, ගනනම් ඇති කදුරුපේ බුස්සේ අග, කදුරුපේ සුබමාර්ම මහාරත්නාගේ ගරෙගර ගුණරත්න කඩමිත්තමගේ, පී. ජී. රෙජනේල්ලි ද සිල්වා, පී. ජී. එඩ්මන්ඩ් ද සිල්වා, මාර්ට් පීට්ස්ලැල්ල, බුස්සේ, සේ. අරේන් සිංහසා සහ සේ. ජෝරගාමි, බුස්සේ, එන්.දේව් ද සිල්වා මාලසුමි, වැල්සේන්ගොඩ, අගංගම	1 2 29.6
3 බෙලිඅත්තෙ විත්ත, මීරිස් කප්පිකුඳිගස්සෙහෙ විත්ත සහ මුරුප්පු මිත්ත සෙවත් දත් සෙවත්ත	මහ අවුරුදු 20-40 පොල්ගස් 167 ඇති පොල් ඉඩම, අවුරුදු 10 මග්ග ඇති පොල්ගස් 7, (Go Down) හැත්කර නො. 2 නොවන කොන්ක්‍රීට් මහලක් ඇති බැමිමෙන් බිඳිනලද කන්කුස්සි 4, බැමිමෙන් බිඳිනලද මාන කාමරයේ කොටස, බැමිමෙන් බිඳිනලද මහලක් නැති ගඟ, බැමිමෙන් බිඳිනලද ලීඟ, සිත්කොල භාජනාස, කැවර වැනි සේ, මෝමර් එර් අර්ත්මැමියා කිරිම පිණිස සාදනලද රැමිප 5ක් සහ සීර සොවිතැනිලි දෙකක කොටස, මෝමර් සහ කාර මාරක කොටස	ඇම්. ඩී. ජයසේකර, ඩී.බී.ඩී. අර්මිල් ද සිල්වා, බීබී.ඩී. අර්සේලීස් ද සිල්වා, සේ. සුරසේනේ ද සිල්වා, ගනනම් ඇති කදුරුපේ බුස්සේ අග, කදුරුපේ සුබමාර්ම මහාරත්නාගේ ගරෙගර ගුණරත්න කඩමිත්තමගේ, පී. ජී. රෙජනේල්ලි ද සිල්වා, පී. ජී. එඩ්මන්ඩ් ද සිල්වා, මාර්ට් පීට්ස්ලැල්ල, බුස්සේ, සේ. අරේන් සිංහසා සහ සේ. ජෝරගාමි, බුස්සේ, එන්.දේව් ද සිල්වා මාලසුමි, වැල්සේන්ගොඩ, අගංගම	6 3 18.3
4 බෙලිඅත්තෙවත්ත	අවුරුදු 20-30 මග්ග ඇති පොල්ගස් 54ක් ඇති පොල් ඉඩම, මහලක් ඇති බැමිමෙන් බිඳිනලද නාන කාමරයක්, කොන්ක්‍රීට් මහලක් සහිත බැමිමෙන් බිඳිනලද කන්කුස්සේ, "ඇස්බැස්ටෝස්" මහලවල් සහිත බැමිමෙන් බිඳිනලද කුස්සි තුනක්, සිංකොල භාජනාස සහ බැමිමේ බිඳිනලද ලීදක්	කදුරුපේ බුස්සේ පදිංචි ජී. සෙන්ට්ටර් ඉන්ද්‍රපාල ද සොයිසා සහ ජී. එලක් ලීලාමිනි දනපාලි ද සොයිසා, සල්ලේ සිඳිමු කුප්පෙහි ගුණමර්දන ආර්ථිකලේ නාමි, දෙණ්ඩිවෙස් දෙවමාමිගේන් දෙත් බස්නිත්ත ද සිල්වා සහ බුස්සේ පදිංචි ජී. පෙරුක් ද සොයිසා, පිසේල්ලි දෙවන ගරුසාමි, ඩී.බී.ඩී. බීබී.ඩී. සහ ජී. සරලිනා	0 3 21.2

මෙහි මේ ඉඩම් අයිතිකරුවන්ට අංශුවේ කලානාම නිසේන මිමි පොදුපහසුව දැනගැනීම සඳහා සහතික වගන්තියේ මනාකර නිසේන පැවසීම මෙහි දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම් මට්ටම අයිතිමානකම් ඇත්තා වූ පැමිණෙන කවුන්ම නොසොත් කවුන් මෙහි මිම ක්‍රියාකරණ අග මට 1951 ක්වූ ජනවාරි මස පහළොස්වෙනි දින පෙරවරු 9.30 වන තැනිමට පොල්ලේ කවිමේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ පොති අග දෙමි අයිතිමානකම් දී නිසා කියාසිටින්නට මනාමා සහ මෙම ඉඩම් මෙහි මිම ක්‍රියාකරණ ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ කවුන්ගේ අයිතිකරු නොවුණද නිසා කියාසිටින්නට මනා මිම මෙහි දැනගත යුතුයි.

මේ 1950 ක්වූ දෙසැම්බර් මස 11 වෙනි දින පොල්ලේ කවිමේරියේදී. ඩී. පී. පීට්ටම්, අංශුවේ උප ජ්‍යෙෂ්ඨ මිම.

අංශුවේ කටයුත්තකට, ඒ නමි:—බවදුමේ අංශුවේ පාර්ශ්වව පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැමීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැමීමේ අංශුවහුයේ" පස්වෙනි කාණුවේ කරනවන පංතර්තුමු ප්‍රකාරයට උතුරු-නැගෙනහිර පසුපසින් සිටි අකාර මිට අක් ලැබී තිබේ, ඒ ඉඩම් නමි:—

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 මැලිමත්ත	අවුරුදු 60 ක්වූ පොල්ගස් 2 ක් ඇති ඉඩම	පොල්ලේ බවදුමේ පදිංචි ඩී. ඩී. ඩී. ගුණවර්ධන	0 0 8.4
2 සහරාණම් බොබ පාසැල	උර් සෙවිලිකරු ලද කුඹු බැමිමක් සහිත ලද පාසැල් කොටසක් සහ මහල. මලින් සෙවිලිකරු ලද මහලක් ඇති බැමිමෙන් සහ මහලක් ඇති ඉඩම	පොල්ලේ බවදුමේ පදිංචි සංගානාදේවරජ	0 0 9
3 මැලිමත්ත	අවුරුදු 40 ක්වූ පොල්ලිගස් 4, අවුරුදු 10 ක්වූ පොල්ලිගස් 4, අවුරුදු 10 ක්වූ පමුණුගස් 4, අවුරුදු 3 ක්වූ දෙල් පැලක් සහ කුඹු බැමිමක් සහ මහලක් ඇති ඉඩම	පොල්ලේ බවදුමේ පදිංචි සංගානාදේවරජ සහ ඩී. ඩී. එස්. ගුණවර්ධන	0 0 14.9

මෙහි මේ ඉඩම් අයිතිකරුවන්ට අංශුවේ කලානාම නිසේන මිමි පොදුපහසුව දැනගැනීම සඳහා මෙහි මගන්තියේ මනාකර නිසේන පැවසීම මෙහි දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම් මට්ටම අයිතිමානකම් ඇත්තා වූ පැමිණෙන කවුන්ම නොසොත් කවුන් මෙහි මිම ක්‍රියාකරණ අග මට 1951 ක්වූ ජනවාරි මස 17 වෙනි දින පෙරවරු 10.30 වන තැනිමට පොල්ලේ කවිමේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ පොති අග දෙමි අයිතිමානකම් දී නිසා කියාසිටින්නට මනාමා සහ මෙම ඉඩම් මෙහි මිම ක්‍රියාකරණ ඉල්ලාසිටින මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ කවුන්ගේ අයිතිකරු නොවුණද නිසා කියාසිටින්නට මනා මිම මෙහි දැනගත යුතුයි. මේ 1949 ක්වූ මාර්තු මස 25 වෙනි දින නො. 9,959 දරණ ලංකා අංශුවේ "පාසැල" පත්‍රයෙහි මේ සටහනට පලවුන 17.3.1949 දරණ දැන්වීම මින් අවලංගු කරමි.

මේ 1950 ක්වූ දෙසැම්බර් මස 8 වෙනි දින පොල්ලේ කවිමේරියේදී. ඩී. පී. පීට්ටම්, අංශුවේ උප ජ්‍යෙෂ්ඨ මිම.

අඥාමේ කටයුත්තකට, ඒනම:—ඉඩම් පිළිබඳව දෙපාර්තමේන්තුවේ පරීක්ෂකතුරුගේ කන්තෝරුව සහ අතිගුණ මොහි නැතිලි පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩාංගැතිම අදහස ක්‍රියාකරණ පිණිස “ඉඩම් උඩාංගැතිම අඥාපත්‍රයේ” පස්වැනි කොටසේ කරුණු සහ පංතාර්ථකර ප්‍රකාරයට ගැනවිලියුණු කායිකම ඇමතිතුමාගෙන් නිසිආකාර වටි අණ උද්භිතිම, ඒ ඉඩමකම:—

සිතියමේ කො. A 1,141. මෙ—විල්ලොව

කො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 පල්ලියෙහිවරපත්ත, මිදිපනම් කො. 32, මෝසි කො. 5	අවුරුදු 30-50කට පොල්කප 13කද, අවුරුදු 10කට පොල්කප 2කද, අවුරුදු 20කට කතුල්කප 2ක සහ රළු මෙලිකපටු මැටියෙන් නගනලද කොවර කොඩිනැතිල්ලක් (කඩකප) ඇති ඉඩම	කිරිකන්තානගේ කාරලිප් ජේම්ස් ද සිල්වා, කො. 198, මහවිදිග, අම්බලන්කොඩ	0 0 16.42
2 පල්ලියෙහිවරපත්ත, මිදිපනම් කො. 30, කොවකත්, මෝසි කො. 5	අවුරුදු 30-50කට පොල්කප 6ක් ඇති පොල් ඉඩම	එම්. ද ආච. කුමාරත්න, ආඥාමේ පෙකොඳුරු නැග, ගාල්ල සහ සී. පී. කුමාරි මෝනමහත්මී, විල්ලොව, අම්බලන්කොඩ	0 0 5.79

මෙහිවත් ඉඩම අයිතිකරගැනීමට අඥාමේ කලාපනාම නිමවන මිමි පොදුජනතාව දැනගැනීම සඳහා සහවැනි මහත්කීන් මහාකර නිමවන පැවසට මෙහිත් දැනුවිදමි.

ඉහතකී ඉඩමට අයිතිවැසිකම් ඇත්තාවූ සෑමදෙනම කලින්ම මොහොත් කලින් මෙහිමිම ක්‍රියාකරණ අස මිම් 1951ක් වූ ජනවාරි 08 19 වැනි දින පෙරවර 10.30ක් කනිසමට ආමිලයට ගොඩ නාසායකෙදි මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩි අගම අයිතිවැසිකම්කීන්ගේ නියාසිවත් මහා, මිම මෙහිත් දැනගන සුදුසි.

මිම් 1950ක් වූ දෙපාර්තමේන්තුව මෙ 8 වැනි දින ගාල්ලේ කමිමේරේදිග. වී. පී. පිට්ටමි, අඥාමේ උප ඒස්ත්ක මිමි.

No. L. P. 6195A

මිම් 1876ක් වූ අවුරුද්දේ කොමිමර් 3ක් අඥාපත්‍රයේ පස්වැනි මහත්කීන් ප්‍රකාරයට, අඥාමේ කටයුත්තකට, ඒනම:— මෙහිලියොඩි-20 ඉඩමේ මෙහිනා මාර දිගුකිරිම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩාංගැතිම අදහස ක්‍රියාකරණ පිණිස “203 පරිමේදයේ ඉඩම් උඩාංගැතිම අඥාපත්‍රයේ” පස්වැනි කොටසේ කරුණු සහ පංතාර්ථකර ප්‍රකාරයට ගැනවිලියුණු කායිකම මිම අණ උද්භිතිම, ඒ ඉඩමකම:—

සිතියමේ කො. A 1,177. මෙ—එඩ්ලියොඩ

කො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 මල්ලියොඩියක් කොහොත් ඉස්කලගමමික්ක	අවුරුදු 40ක් වූ පොල්කප 5ද, අවුරුදු 5-10ක් වූ පොල්කප 3ද, ක්‍රීතප්‍රමුක්කන්ගන්ද, ප්‍රමුක්කන් 7ද, අත්තාසි පදුරු කිපකක්ද ඇති පොල්ඉඩම	අලියා මිදික්කාරි නසිපාලමිමා, මාල්ලේ, පරිකුරේ පාරේ කො. 17/2 පදි.වි ඇත්. ඇ. මි. පුනෙයිමි මාරි	0 0 9

මෙහිමිත් ඉඩම අයිතිකරගැනීමට අඥාමේ කලාපනාම නිමවන මිමි පොදුජනතාව දැනගැනීම සඳහා සහවැනි මහත්කීන් මහාකර නිමවන පැවසට මෙහිත් දැනුවිදමි.

ඉහතකී ඉඩමට අයිතිවැසිකම් ඇත්තාවූ සෑමදෙනම කලින්ම මොහොත් කලින් මෙහිමිම ක්‍රියාකරණ අස මිම් 1951ක් වූ ජනවාරි මිම 17 වැනි දින මෙහි 3 වැනි ගාල්ලේ කමිමේරේදි මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩි අගම අයිතිවැසිකම්කීන්ගේ නියාසිවත් මහා, මිම මෙහිත් දැනගන සුදුසි.

මිම් 1950ක් වූ දෙපාර්තමේන්තුව මෙ 5 වැනි දින ගාල්ලේ කමිමේරේදිග. වී. පී. පිට්ටමි, අඥාමේ උප ඒස්ත්ක මිමි.

203 පරිමේදයේ ඉඩම් උඩාංගැතිම අඥාපත්‍රයේ පස්වැනි මහත්කීන් ප්‍රකාරයට, අඥාමේ කටයුත්තකට, ඒනම:— ප්‍රමුක්කන් කඩා-පාල කකුක්කි සහ මෙහිනා කොමිමර් පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩාංගැතිම අදහස ක්‍රියාකරණ පිණිස “203 පරිමේදයේ ඉඩම් උඩාංගැතිම අඥාපත්‍රයේ” පස්වැනි කොටසේ කරුණු සහ පංතාර්ථකර ප්‍රකාරයට ගැනවිලියුණු කායිකම මිම අණ උද්භිතිම, ඒ ඉඩමකම:—

සිතියමේ කො. A 1,166 මෙ—කොලගමි දඹුණු

කො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 මිරික්කවත්ත	කොස්කප 18, අවුරුදු 50 පොල්කප 115, අවුරුදු 25ක් වූ කතුල්කප 2, අවුරුදු 5ක් වූ පොල් පැලකසි, අවුරුදු 1ක් වූ දෙකිපැලකසි, කාව කාලික කොඩිනැතිල්ල 2කි, කාවකාලික කකුක්කි 2කි, ලිදිසි ඇතුළත්වූ පොල් ඉඩම	(1) අතිකරු ආලාසී ඇත්. ඇ. මි. 1 0 7.7 උඩුකොලො, කිමොප් නිමිස, ගාල්ල, (2) ඇ. ප. ඒ. ගුණේකර පෝනා මොහත්මි, සිතුලමිපිටි, ගාල්ල, (3) මිපගෙ මිදිප්, මිරික්කවත්ත, කොලගමි, ගාල්ල	1 0 7.7

මෙහිවත් ඉඩම අයිතිකරගැනීමට අඥාමේ කලාපනාම නිමවන මිමි පොදුජනතාව දැනගැනීම සඳහා සහවැනි මහත්කීන් මහාකර නිමවන පැවසට මෙහිත් දැනුවිදමි.

ඉහතකී ඉඩමට අයිතිවැසිකම් ඇත්තාවූ සෑමදෙනම කලින්ම මොහොත් කලින් මෙහිමිම ක්‍රියාකරණ අස මිම් 1951ක් වූ ජනවාරි මිම 30 වැනි දින පෙරවර 10.30ක් කනිසමට ගාල්ලේ කමිමේරේදි මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩි අගම අයිතිවැසිකම්කීන්ගේ නියාසිවත් මහා, මිම මෙහිත් දැනගන සුදුසි.

මිම් 1950ක් වූ දෙපාර්තමේන්තුව මෙ 7 වැනි දින ගාල්ලේ කමිමේරේදිග. වී. පී. පිට්ටමි, අඥාමේ උප ඒස්ත්ක මිමි.

L. P. 6082

අඥාමේ කටයුත්තකට, ඒනම:—අහංගමි නාසන්දේ අත්වුමි පිරිමි පාරිකාලොමි පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් උඩාංගැතිම අදහස ක්‍රියාකරණ පිණිස “203 පරිමේදයේ ඉඩම් උඩාංගැතිම අඥාපත්‍රයේ” පස්වැනි කොටසේ කරුණු සහ පංතාර්ථකර ප්‍රකාරයට ගැනවිලියුණු කායිකම මිම අණ උද්භිතිම, ඒ ඉඩමකම:—

මුල් සිතියමේ කො. A 1,218. මෙ—කොලගම

කො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1 කොස්පැලකැටියෙහිත්ත	අවුරුදු 25 පොල්කප 114ද, වැට්දිගේ ඇති අවුරුදු 10 දෙකිකප 44ද ඇති පොල් ඉඩම	අහංගමි කොස්පැලකැටියේ මලගන් දුම මදි. ඒ. අමෙයිකුම	1 3 31.7

එබැවින් ඉඩම් ඉඩිතිකරගැනීමට ආණ්ඩුමේ කල්පනාම නිබන්ධන බිම පොදුජනතාව දුනාදුන්ම සඳහා රිච්ට් මගන්තිමේ මහාකර නිබන්ධන හැරීමට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩමට ඉඩිතිමායිකම් ඇත්තාටු සෑමදෙනම කමිත්ම නොහොත් කමිත් මෙහුමට ක්‍රියාකරණ අය මට 1951ක්වූ ජනවාරි මස 30 වෙනි දින පස්වරු 3ට පාල්ලේ කවිමේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අත්දාම ඉඩිතිමායිකම්ද කියා කියා කිරීමට මහාමා සහ මෙම ඉඩම මෙහුමට ඉල්ලාසිටිය හුදුල් ගණනක් ඊට ඇත්තාටු කමිත්මේ නොරතුරුත් කියා කිරීමට මහා මිම මෙයින් දුනාදුන් හුදුයි.

මිම 1950ක්වූ දෙසැම්බර් මස 11 වෙනි දින මාලේලේ කවිමේරියේදීය. ඒ. ඒ. ප්‍රිමරිමි,
ආණ්ඩුමේ උප ඒජන්ත මමස.

ආණ්ඩුමේ කවිසුක්කම, ඒනම :— ගොවිඋම කණිත් සෙක්රලම පාරක් සෑදීම පිණිස මෙකී පහත සඳහන් උඩත ඉඩම් උඩාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපත්‍රයේ” පස්වෙනි කොටසේ කැනීමට නොගැනීමට ප්‍රකාරයට ගොවිකම් සහ ඉඩම් භාරකාර ඇමතිතුනොගෙන් නිසිආකාර මිම අණ රුකී නිමි, ඒ ඉඩමකට :—

	මුල් සිතියමේ නො. A 1,232	ගම—ගොවිඋම	ප්‍රමාණය, රූ.ප.
නො. ඉඩමේ නම	විස්තර	ඉඩිතිකම්කිත්කා	0 0 6.4
1 පැරැවිත්ත නොහොත් පරණ මිත්ත	අවුරුදු 60ක් මයස්වූ පොල්ගසක් නිමන්තාටු මිත්ත	කෝපිමගොඩ 12.5 ටි මිය නිවෙහි පදිංචි ම. ආල්. අබේදීර, ගොවිඋම පදිංචි එම්. සී. බබිලිමි. ආරෙත්වු සිල්මා සහ එම්. පී. ලොකුනාමි	0 0 6.4

එබැවින් ඉඩම් ඉඩිතිකරගැනීමට ආණ්ඩුමේ කල්පනාම නිබන්ධන බිම පොදුජනතාව දුනාදුන්ම සඳහා ගනවිති මගන්තිමේ මහාකර නිබන්ධන හැරීමට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩමට ඉඩිතිමායිකම් ඇත්තාටු සෑමදෙනම කමිත්ම නොහොත් කමිත් මෙහුමට ක්‍රියාකරණ අය මට 1951ක්වූ ජනවාරි මස 24 වෙනි දින පස්වරු 3ට පාල්ලේ කවිමේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අත්දාම ඉඩිතිමායිකම්ද කියා කියා කිරීමට මහාමා සහ මෙම ඉඩම මෙහුමට ඉල්ලාසිටිය හුදුල් ගණනක් ඊට ඇත්තාටු කමිත්මේ නොරතුරුත් කියා කිරීමට මහා මිම මෙයින් දුනාදුන් හුදුයි.

මිම 1950ක්වූ දෙසැම්බර් මස 10 වෙනි දින මාකර කවිමේරියේදීය. එම්. සී. ආණ්ඩුමේ,
ආණ්ඩුමේ උප ඒජන්ත මමස.

L. D.—B 49/50 L. D. 4260

1950ක් අංක 9 දරණ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි මගන්තිමේ සවිකේවු ප්‍රකාශනයි.

මිම ගාකොට ඇති උපලේඛනයේ විස්තරකර නිබන්ධන ඉඩම් 1942ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කවිසුක්ක සඳහා උඩාගැනීම සඳහා ඉඩම් නොමිසැරිස්තුමා මිසින් නිවෙහකර නිබන්ධන බැවින් (ඉඩම් උඩාගැනීමේ ආඥාපනතේ 62 වෙනි මගන්තිමේ සංශෝධිත වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි මගන්තිමේ සහ කිසිමා නේරුමිකත සුදුසු) 1950ක් අංක 9 දරණ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපනතේ 5 (1) සටහන් එකී ඉඩම් පොදු කවිසුක්කක් මගයෙන් සැලකෙන කවිසුක්කක් සඳහා ඉඩමෙහි නිබන්ධන බිමත්, එකී ආඥාපනත සවිකේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකමාස්ත හ ඉඩම් පිලිබඳ ඇමතිවරයාටු බිබිලි මෙල්වින් සේනානායක හමුදා මිම මෙයින් ප්‍රකාශකරමි.

මිම 1950ක්වූ සැප්තැම්බර් මස 30 වෙනි දින කොළඹදීය. බිබිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

	මුල් පැරැවිත්ත නොමිමරය P. P. A 1,591.	ගම—සුන්දරලාම	ප්‍රමාණය, අ.රූ.ප.
නො. ඉඩමේ නම	විස්තර	ඉඩිතිකම්කිත්කා	අ.රූ.ප.
1 මැදකන්දේසේන	.. කේ, අවුරුදු 40කට මැසි සහ කුමුර	.. ඒ. ඇම. කිරිඳිගොඩ, සුන්දරලාම	3 1 19

L. D.—B 49/50 L. D. 4254

1950ක් අංක 9 දරණ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි මගන්තිමේ සවිකේවු ප්‍රකාශනයි.

මිම ගාකොට ඇති උපලේඛනයේ විස්තරකර නිබන්ධන ඉඩම් 1942ක් අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කවිසුක්ක සඳහා උඩාගැනීම සඳහා ඉඩම් නොමිසැරිස්තුමා මිසින් නිවෙහකර නිබන්ධන බැවින් (ඉඩම් උඩාගැනීමේ ආඥාපනතේ 62 වෙනි මගන්තිමේ සංශෝධිත වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි මගන්තිමේ සහ කිසිමා නේරුමිකත සුදුසු) 1950ක් අංක 9 දරණ ඉඩම් උඩාගැනීමේ ආඥාපනතේ 5 (1) සටහන් එකී ඉඩම් පොදු කවිසුක්කක් මගයෙන් සැලකෙන කවිසුක්කක් සඳහා ඉඩමෙහි නිබන්ධන බිමත්, එකී ආඥාපනත සවිකේ අත්පත් කරගනු ලබන බවත්, කායිකමාස්ත හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයාටු බිබිලි මෙල්වින් සේනානායක හමුදා මිම මෙයින් ප්‍රකාශකරමි.

මිම 1950ක්වූ නොවැම්බර් මස 6 වෙනි දින කොළඹදීය. බිබිලි සේනානායක,
කායිකම් හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

	මුල් පැරැවිත්ත නොමිමරය A 1,647.	ගම—ඇතුල්ගම	ප්‍රමාණය, අ.රූ.ප.
නො. ඉඩමේ නම	විස්තර	ඉඩිතිකම්කිත්කා	අ.රූ.ප.
1 මැදපහන	.. කේ, අවුරුදු 30කට මැසි	.. කේ රත් මුදියන් සේලාසේ ප්‍රාමිචන්ඩා, මල්ලේලාදියා, ඇතුල්ගම, කලාතුම	1 3 37
2 මම	.. කේ, අවුරුදු 30කට මැසි, පල් සෙවිකයි, උරු සෙවිලිකල ගංලක්කුරු ආසික කොටසක් කිංකි	මම	0 1 23
3 මැදපහන සහ අත්තුපිටිය	.. කේ, අවුරුදු 30කට මැසි, ගමිමිස්, කිතුල්, කොස්, එකුමුල්ල, දෙබිම, සුපුස්ස කේසෙල්ලොරු කිංකි	මම	7 2 5
4 මැදපහන	.. කේ, අවුරුදු 30කට මැසි, ගමිමිස්, කිතුල්, කොස්, එකුමුල්ල, දෙබිම, සුපුස්ස, කොසෙල්, පල, උරු සෙවිලිකල ගංලක්කුරු මැසි මැසිලිකල සහ උරු සෙවිලිකල ගංලක්කුරු මැසි මැසිලිකල කොසෙල් කිංකි	මම	7 2 19
		මකතුම	17 2 4

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

දකුණු පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්සි කැන්පස් මිජන්පොල නිලධාරී ජයසිංහ මහාමාත්‍ය, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඇත මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ජලධනවල විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි සඳහන් වන්නේ ඉඩම් ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යුතු කෙනෙක්:—
 (අ) මි 1951 ක්වු ජනවාරි මස 23 වැනි දින පු.හ. 11 ව මාතලේ කවිච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙගලද නමක්ගේ ඒජන්සි කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 (ආ) කමිදු එසේ පෙනී සිටින නැතහොත් මිසින් 1951 ක්වු ජනවාරි මස 15 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මි 1950 ක්වු දෙසැම්බර් මස 9 වැනි දින
 මාතලේ කවිච්චිගමේදී. එම්. සී. ගුණවර්ධන,
 මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්සිගුමා.

උප ජලධනය

පලයෙන් හො. A 1,255. ගම්—බඩුරැස්දකුණ

හො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	
1 දංකැමිපිත්ත	පොල් ඉඩම, අවුරුදු 5-75 අහර වගය	එම්. සෝමවතී ද සිල්වා, ලිඳිහවුස් පාර, දෙවුන්දර	ප්‍රමාණය, අ.රු.ප. 3 2 11

L. D. B. 49/50

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

දකුණු පළාතේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්සි කැන්පස් මිජන්පොල නිලධාරී ජයසිංහ මහාමාත්‍ය, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඇත මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ජලධනවල විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි සඳහන් වන්නේ ඉඩම් ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යුතු කෙනෙක්:—
 (අ) මි 1951 ක්වු ජනවාරි මස 16 වැනි දින පු.හ. 9.30 ව ආරුණිකර කවිච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙගලද නමක්ගේ ඒජන්සි කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 (ආ) කමිදු එසේ පෙනී සිටින නැතහොත් මිසින් 1951 ක්වු ජනවාරි මස 9 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මි 1950 ක්වු දෙසැම්බර් මස 5 වැනි දින
 ආරුණිකර කවිච්චිගමේදී. බඩුලිම. ඩී. ජයසිංහ,
 ආරුණිකර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්සිගුමා.

උප ජලධනය

මූලික පලයෙන් හො. A 1,047. ගම්—වැද්දාදෙම

හො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	
1 කඳු හා කොටුපොළ වත්ත සහ කඳු හා කොටු මේ ආශ්‍රිත	අවුරුදු 50 පොල් මත්ත සහ ආශ්‍රිත, මෙහි නාවකාලික කොටස් සහ බැඳුණු ලිදුන්ද කිසි	මැල්ලම මැද්දේම පදිංචි ඇල්. ජේ. මේරි හෝනාඩා මේරි මිලිනම් ප්‍රනායුගේ උරුමක් කාරයෝ වන ඇල්. ජේ. මේරි හෝනා, බඩුලිම. සී. ජයරත්න, බඩුලිම. ආච්. ජයරත්න, බඩුලිම. සී. ජයරත්න, බඩුලිම. ජී. ජයරත්න	ප්‍රමාණය, අ.රු.ප. පොල් මත්ත 0 2 2 ආශ්‍රිත .. 0 0 28 0 2 30

L. D. B. 49/50

L. A. 7275

1950 අංක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

දකුණු පළාතේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්සි කැන්පස් මිජන්පොල නිලධාරී ජයසිංහ මහාමාත්‍ය, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ඇත මෙයින් කල්දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ජලධනවල විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවක් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි සඳහන් වන්නේ ඉඩම් ලබාගැනීම සඳහා මා මෙහි අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති යුතු කෙනෙක්:—
 (අ) මි 1951 ක්වු ජනවාරි මස 23 වැනි දින පු.හ. 11 ව ආරුණිකර කවිච්චිගම පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් මිලය දෙගලද නමක්ගේ ඒජන්සි කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.
 (ආ) කමිදු එසේ පෙනී සිටින නැතහොත් මිසින් 1951 ක්වු ජනවාරි මස 15 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම් මිල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි.

මි 1950 ක්වු දෙසැම්බර් මස 5 වැනි දින
 ආරුණිකර කවිච්චිගමේදී. බඩුලිම. ඩී. ජයසිංහ,
 ආරුණිකර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්සිගුමා.

උප ජලධනය

මූලික පලයෙන් හො. A 980. ගම්—මිනැස්විල, මැදගස්තොඩ

හො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්හා	
1 ඇටහෙරලියගොඩුලියේ කොහොත් මිටිස්සේන	පොල් මත්ත	මිනැස්විල පල්ලේගම පදිංචි අංකොඩගේ අප්පුමා සහ එම පුත්‍රයා	ප්‍රමාණය, අ.රු.ප. 3 0 3
2 එම	එම	එම	0 2 0
			3 2 3

அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் (நவம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : L.D. 3,367.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/47.

காணியின் விபரம்.

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், உட்பலாதலையில் கலுக்கமையில், 7 வது 9 வது கட்டைகள், கண்டி-கல்காரேட்டிலிருக்கும் 135 ஏக்கர் உள்ள கலையா தோட்டத்தின் பகுதி இதில் எல்லைகள் பின்வருமாறு.—

வடக்கு—கண்டி-கல்காரேட்டும், கிந்தகல் கிராமமும்;
கிழக்கு—வாரியக்கலை ஏரி.
தெற்கு—தல்தாமாளிகவைக்குரிய இடமும், கணேகொட கிராமமும்;
மேற்கு—மஹாவெலிகவை நதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் (நவம்பர்) கார்த்திகைமீ 20 ந் உ.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : L.D. 3,899.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/271.

காணியின் விபரம்.

கண்டி டிஸ்திரிக், உடுருவரை யட்டிநுவரையில் கந்துபலாத கோறலையில், வல்கம்பாய என்னும் கிராமத்தில் ஆரம்பப்பட இல. A 1,551; துண்டு 1 ஆகிய 1 ஏக்கர், 2 றூடல், 19.2 பொசல் உள்ள கோட்டகொட தோட்டத்தில் பகுதியாகிய (துண்டு 8) என்னும் காணி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் (நவம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டடலி ஷெலரன் சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் L.A. 542.
காணி விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/TW/419

காணியின் விபரம்.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக் அமனன் என்னுமிடத்தில் பிரதமப்படம் A 1,621 ல் அளக்கப்பட்டு 1 தொடக்கம் 13 துண்டுகள் என பிரதானமாக விபரிக்கப்பட்டுள்ள பாளையடி, கிலாவிபத்தை, கிலாவிபத்தை அல்லது வீரகத்தியா வளவு, பாறுவித தோட்டம், துரையன் வளவும், குஞ்சியாபாளை என்னும் 6 ஏ. 3 றூடல். 28.2 போசல் விசாலமுள்ள காணி முழுவதும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் (நவம்பர்) ஒக்டோபர் 12 ந் உ.

டடலி செலடன் சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : L.A. 578.
காணி விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/1/140.

காணியின் விபரம்.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக், மண்டலீவுக் கிராமத்தில் பிரதமப்படம் A 1,633 ல் உள்ள 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ம் துண்டுகள் அடங்கிய முன்னையடி உணவடி, என்னும் 3 ஏ. 3 றூடல். 31.7 ப. விசாலமுள்ள காணி முழுவதும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் (நவம்பர்) ஒக்டோபர் 18 ந் உ.

டடலி செலடன் சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : L.A. 668.
காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/1/326.

காணியின் விபரம்.

யாழ்ப்பாணம் டிஸ்திரிக், வரணி, தாவண யத்தான என்னும் கிராமத்திலுள்ள 7 ஏ. 1 றூடல். 20 ப. விசாலமுள்ள கைலன்புலம் என அழைக்கப்படும் காணி. இதன் எல்லைகள் :—

வடக்கு—பகிரங்க சேவைப்பகுதி கந்தோருக்குரிய வடிநீர் வாயக்கால்.
கிழக்கு—கொடிகாமம் பருத்தித்தூறை ரேட்டும்.
தெற்கு—கிராமச்சங்க ஒழுங்கை.
மேற்கு—பகிரங்க சேவைப் பகுதி கந்தோருக்குரிய வடிநீர் வாயக்கால்.

1950 ම ඉනාදින් 9 ම இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணிகள் ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம ௨௭ (நவம்பர்) கார்த்திகைமீ 20 ந ட.

மாகாண அல்லது இலத்திரிக ஏசனுவின் இலக்கம் : L.D. 3,150.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/E/285.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி,

காணியின் விபரம்

(1) மட்டக்களப்பு இலத்திரிக, காவாருப்பற்று, நிற்கலூகிராமம் 1 ி ருநிசியில் காடிநூலாக கண்டிமேற்றழைக்கப்படும் ஓர் காணிதனுண்டு விசாலம் ஒன்றரை (1½) ஏக்கரளவில். எல்லைகள் : வடக்கு-ஆரசி முகம்மது கலியாவுட்டம், அலியா பரியாசி உடறு ஸெவ்வையக்கும், பனனிவாசலுக்கு முடைய வளவு ; தெற்கு-யூசுப்பு லெவவை சத்கு லெவவையின் வளவு ; கிழக்கு, மேற்கும்-புழங்கைகா.

(2) மட்டக்களப்பு இலத்திரிக காவாருப் பற்று, நிற்கலூகிராமம் 1 ி ருநிசியில் காடிநூலாக கண்டிமேற்றழைக்கப்படும் ஓர் காணிதனுண்டு விசாலம் முக்கால் (¾) ஏக்கரளவில். எல்லைகள் : வடக்குமேற்கும்-புழங்கைகா, கிழக்கு-பரியாசி உடறு வளவு, தெற்கு-யூசுப்பு லெவவை சத்கு லெவவையின் வளவு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணிகள் ஓர் பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம ௨௭ (நவம்பர்) கார்த்திகைமீ 20 ந ட.

மாகாண அல்லது இலத்திரிக ஏசனுவின் இலக்கம் : L.D. 2,773.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/E/323.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி

காணியின் விபரம்.

(1) மட்டக்களப்பு இலத்திரிக, மணமுனை தெற்கு-எறுவில் போரதீவுப்பற்று, குறுமன் வெளிக் கிராமத்தில் பீண்டியடிவனவென்றழைக்கப்படும் ஓர் பனமரவளவுதனுண்டு. விசாலம் ½ ஏக்கரளவில். எல்லைகள் : வடக்கு-ஓர் ஒழுங்கை ; கிழக்கு-முடிக்கிரிய காணி, தெற்கு-கே. எம் செலத்தனாரயின் வளவு, மேற்கு-கே பரசராமுப்பிள்ளையின் உரித்தாளர்களின் வளவு

(2) மட்டக்களப்பு இலத்திரிக, மணமுனை தெற்கு-எறுவில் போரதீவுப்பற்று, குறுமன் வெளிக் கிராமத்தில் பீண்டியடிவனவென்றழைக்கப்படும் ஓர் தென்னந்த தோட்ட துண்டு விசாலம் ½ ஏக்கரளவில். எல்லைகள் : வடக்கு-கீ கணபதியிள்ளையின் வளவு, கிழக்கு-முடிகுரிய காணியும், கே. காணிக் குட்டியின் வளவும், மேற்கு-கே பரசராமுப்பிள்ளையின் உரித்தாளர்களின் வளவு, தெற்கு-எம் சீனித்தம்பியின் வளவு

(3) மட்டக்களப்பு இலத்திரிக, மணமுனை தெற்கு, எறுவில் போரதீவுப்பற்று, குறுமன் வெளிக் கிராமத்தில் பீண்டியடிவனவென்றழைக்கப்படும் ஓர் தென்னந்த தோட்ட துண்டு விசாலம் ½ ஏக்கரளவில். எல்லைகள் : வடக்கு-கே. எம் செலத்தனாரயின் வளவு, கிழக்கு-கே. காணிக் குட்டியின் வளவும், ஒழுங்கையும், தெற்கு-ம. பனனித்தம்பியின் வளவு, மேற்கு-கே. பரசராமுப்பிள்ளையின் உரித்தாளர்களின் வளவு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம ௨௭ (டிசம்பர்) மாகாழிமீ 1 ந ட.

மாகாண அல்லது இலத்திரிக ஏசனுவின் இலக்கம் L.A. 2,397.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/E/611.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

திரிகோணமலைப் பிரிவு சல்லிக் கிராமத்தில் A 946 ம என்னும் அளவைப்படத்தில் விபிக்கப்பட இருக்கும் 1 ம, 2 ம் துண்டுகள், 2 ஏ. 0 ரூ. 04.5 போச்சல லைதீரணமுள்ள பெருமானத்தையென்னும் காணி.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1950 ம ௨௭ (நவம்பர்) கார்த்திகைமீ 28 ந ட.

மாகாண அல்லது இலத்திரிக ஏசனுவின் இலக்கம் : L.M. 4,989.

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/E/311.

டடலி சேனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கேகாலே இலத்திரிக பறனகுறு கோறலவிளாள் உடுமாகம் கிராமத்திலிருக்கும் 2 ஏக்கரளவு பரப்புகொண்ட எறறி தோட்டம் என்னும் காணியில் ஒரு பகுதியாகும். எல்லைகளாவன :-

- வடக்குக்கு—கலு எலவும்.
- கிழக்குக்கு—எறறி தோட்டமும்,
- தெற்குக்கு—இதே காணியில் ஒரு பகுதியும்.
- மேற்குக்கு—ஏதண்ட வெலவுமாகும்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3501/J/TW/601

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா எப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் அல்லது ஆட்சி உரிமையின் விபரம் :-

பிரதமப்படத்து இல : A 2,861. குறிச்சி—தெலவல் (பகுதி)

துண்டு. காணியின் பெயர்.

விபரம்.

விசாலம். எ. ரூ. ப. உரித்தாளியின் பெயர். விசால ஜீ. எஸ். ஜயகுரிய, 3 0 5-16 வேடி கத்தின் மலிகாவா மவுறை வெவனியா

- 1 வேடி கத்தின் குறாப், மேயின் தென்னந்த தோட்டம், இதில் ஒரு கற்சவருடன் ஒரு இரும்புக்கத்தவும்,
- 2 கற்பக்கச் சவாகளின் பகுதிகளும், முன்னருங்கியுடன் ஒரு கிணறும்,
- ஒரு ஓட்டுக் கற்கட்டையும், ஒரு சிங்க கல் அம்பட்டன் கட்டையும், ஒரு கல் வாய்க்காலும், ஒரு மரக்கத்தவும், ஒரு தார தெருவின் பகுதியும், 218 கொனகிறீட் தந்தி மரங்களும் 2 காந்த மரங்களுமுள்ளன

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம் ஏ. றா. ப.
2	லேடி கத்தரின் குறாப, மேயின் லைரீற்றில் அசெலமென்ற இலக கங்கள் 592, 594 உள்ள காணியும், 580 உள்ள காணியில் ஒரு பகுதியும்	தென்னந் தோட்டம், ஒரு சிறுவையுடன் ஒரு கற தூணும், ஒரு ஓட்டுக் கல கட்டிடத்தை 2 கடைகளாய் பிரிக்கப்படும், ஒலையால் மேயந் ஒரு மண அடுக்கையும், ஒரு மரக்கத்தவுடன் 2 கற நூண்களும், 177 கொல்கிறீட் தந்தி மரங்களும், ஒரு கற தெருவின பகுதியும் உள்ளன	மிசால் ஜி. எஸ். ஜயசூரிய லேடி கத்தரின் மலிகாரா மவுரைய லெவனியா	1 3 34 33
<p>மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுதநில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1951 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந திகதி கால 10 மணிக் கு இந்தக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தப்படும் அக்காரணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுறநிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாபுறத் தொகையையும், அதற்காகக் கணிக்கப்பட்ட விபரங்களையும் 1951 ம ஆண்டு (ஜனவரி) தை மாதம் 12 ந திகதிக்கு முன்பாக எழுதநில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும் படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.</p> <p>கொழும்புக் கச்சேரி, 1950 ம டிசம்பர் மாதம் 12 ந உ.</p> <p>நா. மாணிக்க இடைக்காடா, கூட்டு மாணிக்க அரசாட்சி ஏசண்டு.</p>				

ஹபுகல்-பிரதித சவபிடனி எனனும் பிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது —

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. றா. ப.
<p>பிரதமப்படத்து இல : A 1,171 குறிச்சி—வடற்க்க (நிழ்க்கு)</p>				
1	வெலிவட்ட எகொடவத்த	62 தென்னமரங்களும், 11 பலாமரம் 41 தென்னமரங்கள 15 வருஷம், 6 மா, 2 டாவல், 2 வெறனி, 1 டாமிற்ற, 1 புலு, 1 கொடப்பொற, 1 கொறககூற, 1 ஹீக், 1 கலம், 2 கஹ்ட இவைகள் 10 வருஷம், 4 பிலாஷம் 10 பாகமுமரம் 8 வருஷம், 84 தெனையும், ஒரு பிடன் 6 வருஷம், 57 தென்னங்குட்டி, 3 வருஷம், 6 வாழைக்குட்டி 1 வருஷம், ஒரு சொறபகால் வீறும், அதன் கிழக்குப் பக்கம் ஒரு கிணறும் கொண்ட ஒரு தோட்டம்	டீ. விக்கிரமலயக்க, ஹபுடன், காலி, ஆர். விக்கிரமலயக்க, நிச்சமெண்ட ஹில், காலி	1 1 29-7
<p>எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதையப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்</p> <p>மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியக்காராமூலமாய 1951 ம டிசம்பர் (ஜனவரி) தை மாதம் 11 ந தேதியிலன்று 10 மணிக் கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தங்கு அக்காணிகளினுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுடந்தைகளுக்காயத் தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.</p> <p>காலிக் கச்சேரி, 1950 ம டிசம்பர் மாதம் 4 ந திகதி.</p> <p>வீ. பீ. விறாசுரி, உதவி அரசாட்சி ஏசண்டு.</p>				

பூலஸமில் மரக்கொறும், மரம் அறுக்கும் இயந்திரமும் பிலாநடு அமைக்க எனனும் பிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம் ஏ. றா. ப.
<p>பிரதமப்படத்து இல : A 1,163. குறிச்சி—பூலஸ.</p>				
1	கப்பிலிய முதியான சேகேவத்த	100 தெனண்கள் 30 வருஷம், சீமெந்தால் கட்டிய ஒரு கிணறு, சிமெந்தால் கட்டிய கொங்கிறீட் கூரைபோட்ட ஒரு குடிசை, 2 பக்கத்தில் சீமெந்தால் கட்டிய ஓட்டால் மேயப்பட்ட ஒரு குடிசை, ஓட்டால் மேயந்த ஒரு சிமெந்தால் கட்டிய வீடு, ஒரு செக்கு, இன்னும் தாரா போட்ட வழியில் கொஞ்சம் உள்ள ஒரு தோட்டம்	டீ. ஆர். டீ. சொயிசா செனவிறதன், எம். ஜயன் ஹாமி, காலிங்க லொககுறாமி, டீ. சரேசில சிலவா, டீ. அமரதாச, டீ. லெய்சொஹாமி, டீ. குணேசில சிலவா, கே சரணேசில, பூலஸ	2 2 16-9
2	மறதானேவத்த	1 தெனண 40 வருஷம், 7 தெனண்கள் 8 வருஷம், சிமெந்தால் கட்டப்பட்ட மேலவீடு, கொங்கிறீட்டால் போட்ட கூரையுள்ள ஒப்பில ஒரு பங்கு, 2 ம பக்கத்தில் கேட தூணும்; தாராபோட்ட வளவில் ஒரு பங்கும் கொண்ட ஒரு தோட்டம்	ஹெனடிதிக் டி சிலவா டிஹுடன் டி. அமரதாச, கே. லொகுறாமி, உறகஹதிலஸஹாமி, நொறகல் ஜுவானிலஹாமி, நொறகல் லெயிலஹாமி, டீ. ஆர். டி. சொயசா செனவிறதன், கே. பனவி ஹாமி, கே டிசெலஹாமி, கே அானேலில், கே. கரேலில், டெடிமுனி இசஹாமி, பூலஸ	1 2 29-6
3	பெலியத்த வத்த, மிரிஸெல் கப்பின வனனேனகேவத்த, முறுப்புவே வத்த அவலது தனகஹ வத்த	167 தெனண்கள், 20-40 வருஷம், 7 தெனண்கள் 10 வருஷம், 2 ம பக்கத்தில் 4 சீமெந்தால் கட்டப்பட்ட கொங்கிறீட் கூரை போட்ட ஒரு கக்கூல, சீமெந்தால் கட்டப்பட்ட துணிகமுஷம் ஒரு கட்டுமணம், ஒரு பாகம் சீமெந்தால் கட்டப்பட்ட இன்னும் செய்யும் அறை, சீமெந்தால் கட்டப்பட்ட இலறகசா, மெந்தால் கட்டப்பட்ட கிணறு, ஒரு சிங்சென் இலட்டிக் டேங்கு, 5 மோட்டா சமைக்கும் நேமயல், தாராபுறத்தில் கொஞ்சம் கல்போட்ட பாதையில் கொஞ்சம் உள்ள ஒரு தோட்டம்	எம். பீ ஜயசேகர், டபிளயு ஆயில் டீ சிலவா, டபிளயு அானேலில் டி சிலவா, கே சரணேசில டி சிலவா, பூலஸ, கரூறுப்பே குணறத்தசுவாமி, (உரிமைக்காரர்) சுததாமரம் விறாற, கரூறுப்பே, பூலஸ, பீ. ஜீ. நெஜ்ஜேலல் டீ சிலவா, பீ. ஜீ. எராமன் டி சிலவா, பிடிவல்ல, பூலஸ, எந்தேரில டீ சிலவா, பாலசூரிய, வெலஹேன்கொட, பூலஸ	6 3 18-3
4	பெலியத்தவத்த	54 தெனண்கள் 20-30 வருஷம், சீமெந்தால் கட்டப்பட்ட குளிக்கும் காமமறை கூரை யிலலை, கொங்கிறீட் கூரையுள்ள சீமெந்தால் கட்டப்பட்ட ஒரு கக்கூல, தால்போடப்பட்ட சீமெந்தால் கட்டப்பட்ட 3 குளிக்கள், சீமெந்தால் கட்டப்பட்ட கிணறும், சிங்கால் திலடே னும் உள்ள ஒரு தோட்டம்	ஜீ ஹெக்டா இந்தறபால் டி சொயசா, ஜீ எலன் லீலவதி, தனபாலி டி சொயசா, கரூறுப்பே, பூலஸ, துபாஹி குணவாதன், ஆனிலஹாமி, பிடிஹ, தலப, ஹேவாவிலந்தி டொன பலதியன் டீ சிலவா, டென்பிடிய, ஜீ. பேடிதிக் டி சொயசா, விஜேமுனி டிஹுறஹாமி, டபிளயு தாமவசை, சுறுலிஹ, பூலஸ	0 2 15

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதையப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியக்காராமூலமாய 1951 ம டிசம்பர் (ஜனவரி) தை மாதம் 15 ந தேதியிலன்று 9.30 மணிக் கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தங்கு அக்காணிகளினுள்ள உடந்தைகளினது தன்மையையும் அவவுடந்தைகளுக்காயத் தாம சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி,
1950 ம டிசம்பர் மாதம் 11 ந உ.

வீ. பீ. விறாசுரி,
உதவி அரசாட்சி ஏசண்டு.

படதுவ அரசினா பாடசாலை அமைப்பதற்காக என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு. காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 1,040. குறிச்சி—படதுவ.	விசாலம்.
வரிபரம்	உரித்தாளியின் பெயர்.	ஏ. றா. ப.
1 வலிவத்தை .. 2 தென்னேமரங்கள் 60 வருஷங்கொண்ட தோட்டம் ..	டீ. வீ. எஸ். குணவர்தன, பட ..	0 0 8.4
2 சுகதாராம்பெளத்த ஓட்டாலவையுந்த ஒரு பாடசாலையும், அதனோடு நகரத்தாலும் மண்ணாலும் கட்டப்பட்ட ஒரு குளியும்	நெய்வத்தே சங்கானந்த தேரே, சுகதாராம்ப, படதுவை, காலி	0 0 9
3 வலிவத்தை .. 1 நெல்லிமரம் 40 வருஷம், 1 நெல்லிமரம் 10 வருஷம், 1 ஐம்புமரம் 60 வருஷம், ஒரு ஈரப்பலாமரம் 3 வருஷம், சனனும்பால் கட்டப்பட்ட ஒரு கிணறும், ஒரு அடிப்பாதையும் கொண்ட ஒரு தோட்டம்	நெய்வத்தே சங்கானந்த தேரே, சுகதாராம்ப, படதுவை, காலி, இன்னும் டீ. வீ. எஸ். குணவர்தன, படதுவை, காலி	0 0 1.94

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினாடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1951 ம (நூ) (ஜனவரி) தை மாதம் 17 ந தேதியிலன்று 10 30 மணிக்கு காலிக் கச்சேரியில் எழுப்பப்படும் வெளிப்படும் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தனமையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

17 ந திகதி, 25 ந திகதி மாச்சுமாதம் அரசாட்சியா "கெசெட்" டினுலும் அறிவித்து எடுக்கப்படவில்லை.

காலிக் கச்சேரி,

1950 ம (நூ) (டிசெம்பர்) மார்ச்சுமீ 5 ந உ.

வீ. பி. விட்டாச்சி,

உதவி அரசாட்சி ஏசண்டு.

ஓட்டமெட்டிக் டெலிப்போன பெட்ரீஸ் வைக்கவும், இனலபெக்டருக்கு ஆபில் அறையும் இல்டோரும் என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துணடு. காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 1,141. குறிச்சி—விளேகொட.	விசாலம்.
வரிபரம்.	உரித்தாளியின் பெயர்.	ஏ. றா. ப.
1 பள்ளியப்பண்டாவத்தை 30-50 வருஷ 13 தென்னேகளும், 2-10 வருஷ தென்னேகளும், அசெலமென்ற இலக்கம் 32 20 வருஷ 2 கித்துளமரங்களும், ஒரு நிலைபரமான கட்டிடமும் 5 ம இலக்க வட்டாரம் (கடை) கொண்ட தென்னே தோட்டம்	கிரியண்டாகே கரோலில் ஜேமிஸ் டீ. சில்வா, 198, அமபலாங் கொடை	0 0 16.42
2 னு .. 6 தென்னேமரங்கள் 30-50 வருஷம், ஒரு தோட்டம்	எச். டி. எஸ். குலரடன கிரவுன் புறக்கர், காலி, இன்னும் சி. பி. முனவீர், விளேகொட, அம்ப லாங்கொடை	0 0 5.79

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினாடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1951 ம (நூ) (ஜனவரி) தை மாதம் 19 ந தேதியிலன்று 10 30 மணிக்கு அமபலாங்கொடை விடுதிவீட்டில் எழுப்பப்படும் வெளிப்படும் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தனமையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி,

1950 ம (நூ) (டிசெம்பர்) மார்ச்சுமீ 8 ந உ.

வீ. பி. விறகுச்சி,

உதவி அரசாட்சி ஏசண்டு.

எத்தில்கொட-மாபிடடியே விசேச கொமிட்டி வழியைத் திருத்துவதற்காக என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துணடு. காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 1,177. குறிச்சி—எத்திலியகொட.	விசாலம்.
வரிபரம்.	உரித்தாளியின் பெயர்.	ஏ. றா. ப.
1 ஜெமாலியாவத்தை, அல்லது இந்நல கறுவத்தை	5 தென்னே 40 வருஷம், 3 தென்னேமரங்கள், 1 மூன அலியா மரிக்கார் நீச்சா உமமா, மேறபாத்து புடுக்கம், 7 பாக்குமரங்கள், 5-10 வருஷம், இன்னும் என். எம். ஜூனயிட், 17/2 சேர்கியூலர் ரேட், சில அநஞ்சிமரங்கொண்ட ஒரு தோட்டம் காலி	0 0 9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினாடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1951 ம (நூ) (ஜனவரி) தை மாதம் 17 ந தேதியிலன்று 3 மணிக்கு காலிக் கச்சேரியில் எழுப்பப்படும் வெளிப்படும் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடந்தைகளினது தனமையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி,

1950 ம (நூ) (டிசெம்பர்) மார்ச்சுமீ 5 ந திகதி.

வீ. பி. விறகுச்சி,

உதவி அரசாட்சி ஏசண்டு.

போப்பில் வீ. சி. ஆபிசிலும், பிரசித்த மாக்கட்டிலும் மலங்கழிக்கும் ஸ்தாபனம் என்னும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

துணடு. காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 1,166. குறிச்சி—கலேகான (தெற்கு).	விசாலம்.
வரிபரம்.	உரித்தாளியின் பெயர்.	ஏ. றா. ப.
1 மாக்கவத்தை .. 1 பலாமரமும் 115 தென்னேகளும் 50 வருஷம், 2 கித்துளமரங்கள் 25 வருஷம், 1 தென்னேமரம் 5 வருஷம், ஒரு எலுமிச்சை ஒரு வருடம், 2 நிலைதரமுற்ற கட்டிடங்கள், 7 நிலைதரமுள்ள கக்கூசுகளும், ஒரு மணலு கட்டப்பட்ட கிணறுமுள்ள காணி	சுவாமிடகரா என். எம். லவ்டாடியா பிசொப் வீடு, காலி, எப். ஏ. குணசேகராவின் மனைவி, கிருமபிட்டிய காலி, மீரா ஓதிலி, மானிக் கவத்தை, காலி	1 0 7.7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி (அதிகாரம் 203) காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது 6 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினாடி வேண்டிய பிரகாரம் நான இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிக் உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமுலமாய 1951 ம (நூ) (ஜனவரி) தை மாதம் 30 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு காலிக் கச்சேரியில் எழுப்பப்படும் வெளிப்படும் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடந்தைகளினது தனமையையும் அவ்வுடந்தைகளுக்காய்த தாம சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி,

1950 ம (நூ) (டிசெம்பர்) மார்ச்சுமீ 7 ந உ.

வீ. பி. விறகுச்சி,

உதவி அரசாட்சி ஏசண்டு.

அரசியல் அலுவலகம் நாகநத பிள்ளைகள் பாடசாலை எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது—

பிரதமப்பட்டத்து இல : A 1,218. குறிச்சி—கல்புவ விசாலம்.
துண்டு. காணியின் பெயர். விபரம். உரித்தாளியின் பெயர். ஏ. று. ப.
1 கொலம்பெல கெட்டிய 114 தென்னகன, 25 வறவுடம், வேலியின் அருகே 44 தொம்பமரங்கன, 12 ஏ அபேவிகிரம் ஒலகந்தல, 1 3 31'7
வததை 10 வறவுடகொண்ட ஒரு தோட்டம் கொலம்பெலகெட்டிய, அஹங்கம்

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1951 ம (ஐ) (ஜனவரி) தை மாதம் 30 ந தேதியிலன்று 3 மணிக் கு காலிக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படடுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காயத் தாம் சாதிக் கு உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

காலிக் கச்சேரி,
1950 ம (ஐ) (டிசெம்பர்) மாகழிமீ 12 ந உ.

வீ. பி. ஹீரூச்சி,
உதவி அரசாட்சி ஏசுண்டு.

பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

பிரதமப்பட்டத்து இல : 1,232. குறிச்சி—கோட்டை. விசாலம்.
துண்டு. காணியின் பெயர். விபரம். உரித்தாளியின் பெயர். ஏ. று. ப.
1 பொலவத்தை அல்லது தோட்டத்தில் 60 வறவுட ஒரு தென்னை . ஓ. எல். அபெய்ரீ, கோட்டைகொடை, கொட்டைண்டாவில் வடக்கு 0 0 '6.4
பறவததை எச். சி. டபிள்யூ. ஆறெனசிலவா, எச். சி. லொக்குறாமி

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் நில, விவசாய மந்திரியர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1951 ம (ஐ) (ஜனவரி) தை மாதம் 24 ந தேதியிலன்று பிறகல் 3 மணிக் கு கொட்டை வித்தியாலயத்தில் என்முன்பாக வெளிப்படடுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காயத் தாம் சாதிக் கு உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

மாதத்தைக் கச்சேரி,
1950 ம (ஐ) (டிசெம்பர்) மாகழிமீ 10 ந உ.

எச். சி. குணவாத்தூ,
உதவி அரசாட்சி ஏசுண்டு.

காணி மீட்டற் சட்டம்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

L.D. 4254

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்.

காணி விவசாய மந்திரி, டலி ஷெலரன் சேனநாயக்க ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினகீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேத்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தலை பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம (ஐ) (நவம்பர்) மாகழிமீ 6 ந உ.

டலி சேனநாயக்க,
காணி விவசாய மந்திரி.

ஆரம்பப்பட இல : A 1,647. கிராமம்—எத்தலகம். விசாலம்.
துண்டு. காணியின் பெயர். விபரம். உரித்தாளியின் பெயர். ஏ. று. ப.
1 மெதப்பதன் . தேயிலை ஹேறத் முதியானசேலாகே பூஞ்சிபண்டா, வீ. எம். 1 3 37
எத்தலகம், தலாததோய
2 ஷே தேயிலையும், கூலியாள வீடும் உள்ளது ஷே 0 1 23
3 மெதப்பதன், அததுப் தேயிலையும், சம்புமரங்கனம் உள்ளது ஷே 7 2 5
பிடடியூ
4 மெதப்பதன் தேயிலையும், ஐம்புமர, தேர்ண்ட மரங்கனம், கூலியாள ஷே 7 2 19
வீடுகனம் உள்ளது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

L. D. 4260

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அடவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதனால்.

காணி விவசாய மந்திரி டலி ஷெலரன் சேனநாயக்க ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவினகீழ் [இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேத்து வாசித்து] குறித்த காணிக் கு ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தலை பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம (ஐ) (செப்டெம்பர்) புரட்டாதிமீ 30 ந உ.

டலி சேனநாயக்க,
காணி விவசாய மந்திரி.

அடவணை.
ஆரம்பப்பட இல : A 1,591. கிராமம்—புலெல்லாவ. விசாலம்.
துண்டு. காணியின் பெயர். விபரம். உரிமை கேட்பவரின் பெயர். ஏ. று. ப.
1 மெதகந்தலேன் தேயிலையும், நெலவயலும் டி. எம். கிரிபண்டா, புலெல்லாவ 3 1 19

1950 ம ஆண்டின் காணி பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி அதாவது 9 ம இலக்க 7 ம பிரிவின்படி அறிவித்தல்.

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன் அடவணியில் விபரிக்கப்பட்ட காணியை, 1950 ம ஆண்டின் 9 ம இலக்கம்—காணி பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அத்தகைய காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுகே கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோக்கமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1951 ம ஆண்டு தை மாதம் 23 ந திகதி கால 11 மணிக் கு எனக்கு முன் வந்து தெரிபட்டும்,

(ஆ) அக்காணியில் தமக்கு உள்ள உரிதனை தன்மையையும் தாம் நஷ்டாடு கோரும் விவரத்தையும், நஷ்டாட்டுத் தொகையையும் அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 15 ந் திகதிக்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்,

டிஸ்திரிக் உதவி எஜனாட் ஹெக்டா கிலாறனை குணவர்தனவாகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவிக்கிறேன்

ஆரம்பப்பட இல. A 1,255 குறிச்சி—பண்டத்தறை வடக்கு. விசாலம்.
 துண்டு. காணியின் பெயர். விபரம் உரித்தாளியின் பெயர் ஏ. றா. ப.
 1 தல்கெற்றியவதத 5-70 வருஷ தென்னந தோட்டம் டி. சிலவாரின் பெண்சாதி எச். சமனுவதி, வெளிச்சவீட்டுத்தெரி, 3 2 11
 தெய்வத்தறை
 மாததறை கச்சேரி, எச். சி. குணவாதன,
 1950 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாப்திமீ 9 ந் உ. உதவி அரசாட்சி எசண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும் ;
- (3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 16 ந் திகதி, குருணாகல் கச்சேரியில் காலை 9.30 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரிதனை தன்மையும் தாம் நஷ்டாடு கோரும் விவரத்தையும், நஷ்டாட்டின் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 9 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக் உதவி எஜனாட் டபிளயு. ஈ. ஜயசிங்ஹ ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் டிஸ்திரிக், டபிளயு. ஈ. ஜயசிங்ஹ,
 1950 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாப்திமீ 5 ந் உ. உதவி எஜனாட்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 1,047. கிராமம்—மெதகம். விசாலம்.
 துண்டு. காணியின் பெயர். விபரம் உரிமை கேட்பவரின் பெயர். ஏ. றா. ப.
 1 கந்துகூறகொட்டுவத நெலவயல, இதில் தற்காலிகமான ஒரு மெதகம், வெள்ளவ ஸ்ரீமதி எல். ஜே. மேரி நோனா, மேற்பார்த்து 0 2 30
 தையும், கந்துகூற கட்டையும், கல்லால் கட்டிய கிணறும் எல். ஜே. மேரி நோனா, டபிளயு சி. ஜயசத்தன, டபிளயு. என.
 கொட்டுவகுமபுறவும் அடங்கிய 50 வருஷஞ்சென்ற தென ஜயரத்தன, டபிளயு டி. ஜயரத்தன, ஜி. ஜயரத்தன, உரிமைகாரா
 னந்தோட்டம் விலியம் பொன்னாடோ, (மாண்டவா)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டாட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோழகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவரமூலமாக 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 22 ந் திகதி, குருணாகல் கச்சேரியில் காலை 11 00 மணிக் கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரிதனை தன்மையையும் தாம் நஷ்டாடு கோரும் விவரத்தையும், நஷ்டாட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1951 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 15 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

டிஸ்திரிக் உதவி எஜனாட் டபிளயு. ஈ. ஜயசிங்ஹ ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் டிஸ்திரிக், டபிளயு. ஈ. ஜயசிங்ஹ,
 1950 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாப்திமீ 5 ந் உ. உதவி எஜனாட்.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. A 980. கிராமம்—மிடனவெல் மெதகனகொட் விசாலம்.
 துண்டு. காணியின் பெயர். விபரம் உரித்தாளியின் பெயர். ஏ. றா. ப.
 1 எட்டுறையகஹமுல் தென்னந தோட்டம் 30 வருஷம் மிடெனவல், பல்வேகம், மாவத்தகமயிலிருக்கும் அங்கொடகே அபு 3 0 3
 வதத அல்லது மிரிஸ் வாக்கும், அங்கொடகே ஹபுவாகும் உரிமை
 ஹேன
 2 ஷெ 30 வருஷ 40 தென்னையும், 2 பஞ்சமரங் ஷெ 0 2 0
 கனும், 25 வருஷ 8 பாகுமரங்கனும், அடங்கிய தென்னந தோட்டம்

மொத்தம் 3 2 3